

THE RAMCO CEMENTS LIMITED

Corporate Office:

Auras Corporate Centre, V Floor, 98-A, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai – 600 004, India.

Phone: +91-44 28478666, Fax: +91-44 28478676

Web Site: www.ramcocements.in

Corporate Identity Number: L26941TN1957PLC003566

24 May 2025

National Stock Exchange of India Limited, Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

Symbol: RAMCOCEM

BSE Limited,

Floor 25, "P.J.Towers",

Dalal Street, Mumbai - 400 001.

Scrip Code: 500260

Dear Sir,

In terms of Sub-Para 12 of Para A, Part A, Schedule III, read with Regulation 30(4) of SEBI - LODR, we enclose a copy of the following Newspapers, in which we have published our Audited Financial Results for the quarter and year ended 31.03.2025

Business Line (All Editions)
The New Indian Express & Dinamani - Combined Chennai Editions
Business Standard (All Editions)
Makkal Kural / Trinity Mirror (All Editions)

The advertisement contains the Quick Response Code and the details of the webpage, where complete financial results of the Company, as specified in Regulation 33 of LODR are available.

Thanking you,

Yours faithfully, For THE RAMCO CEMENTS LIMITED,

K.SELVANAYAGAM SECRETARY

Encl: As above

Global OEMs source \$2 b aerospace parts, services



New Delhi: Global original equipment manufacturers (OEMs) are sourcing aerospace components and services worth over \$2 billion annually, a senior government official said. Highlighting the opportunities in the aviation and aerospace areas, Civil Aviation Secretary Samir Kumar Sinha said the country is becoming a destination for maintenance, repair and overhaul activities that will help with lower costs for airlines, generate more jobs and enhance service capabilities. PTI

Aditya Birla Sun Life ties up with Equitas SFB

Mumbai: Aditya Birla Sun Life Insurance Company Ltd (ABSLI) announced a partnership with Equitas Small Finance Bank on Friday to expand life insurance accessibility through the bank's branch network. The collaboration will allow Equitas customers to access ABSLI's life insurance products. OUR BUREAU

Now, business correspondents may be allowed to update KYC

EXPANDING REACH. RBI mulls authorising BCs to activate inoperative accounts too

Our Bureau

The Reserve Bank of India on Friday proposed allowing correspondents (BCs) to conduct periodic updation of know-your-customer (KYC), according to draft guidelines.

It said that self-declaration from the customer in case of no change in KYC information or change only in the address details may be obtained through an authorised BC of a bank.

In such cases, after successful biometric based e-KYC authentication, the bank shall obtain the self-declaration, including the supporting documents, if required, from the customer through the BC.

SELF-DECLARATIONS

"A bank may enable its BC systems for recording these self-declarations and supporting documents thereof in electronic form in the bank's systems. In case such an option is not available in the electronic mode and



BUCK STOPS WITH BANK. The RBI reiterated that the ultimate responsibility for periodic updation of KYC remains with the bank

such declaration is submitted in physical form by the customer, the BC shall authenticate the self-declaration and supporting documents submitted in person the customer, and promptly forward the same to the concerned bank branch," the RBI said.

The BC shall provide the customer an acknowledgement of receipt of such dedue date of periodic updation of KYC, bank shall give at least three advance intimations, including at least one intimation by letter.

Subsequent to the due date, the lender shall give at least three reminders, including at least one reminder by letter, at appropriate intervals, to such customers who have still not complied with the requirements, despite advance intimations. Issuance of such advance intimation shall be duly recorded in the bank's system, the RBI said.

INOPERATIVE A/CS

Further, the RBI also proposed that authorised BCs of the bank may be utilised for activation of inoperative accounts.

Per existing norms, any credit balance in a deposit account maintained with banks, which have not been operated upon for ten years or more, are required to be transferred by banks to DEA Fund maintained by the Reserve Bank of India. The RBI has sought public feedback on the proposals by June 6.

Six-member board to regulate, supervise payment systems: RBI

Press Trust of India

A RBI Governor-headed sixmember Payments Regulatory Board, including three Central government nominees, will regulate and supervise payment systems in the country, according to a Central bank notification.

The Payments Regulatory Board (PRB) will replace the Board for Regulation and Supervision of Payment and Settlement System (BPSS).

The five-member BPSS is also headed by the RBI Governor but does not include any government nominee. The other members are a deputy governor concerned and three directors from the Central Board of the Reserve Bank of India.

The Reserve Bank has now notified 'Payments Regulat-Board Regulations,

According to the notification, other members of the Governor-headed Payments Regulatory Board (PRB) will be the Deputy Governor in charge of the Payment and Settlement Systems, one officer of the RBI to be nominated by the Central Board, and three persons nomin-



by government.

RBI Governor, Deputy Governor and the central bank official will function as "ex officio" members of the Board.

INVITING EXPERTS

It further said the PRB may invite persons with experience in the fields of payment and settlement systems, information technology, and law to attend its meeting either as permanent or ad hoc invitees and the Principal Legal Adviser of the RBI shall be a permanent invitee to the meetings.

The Payments Regulatory Board shall ordinarily meet at least twice a year, the notification said.

Earlier, the government had set up an inter-minis-

terial committee headed by the Economic Affairs Secretary to finalise amendments to the Payment and Settlement Systems Act, 2007. In its draft report, the panel suggested the creation of an independent regulator Payments Regulatory Board to deal with payments-related

The Reserve Bank of India, in October 2018, released its 'Dissent Note' on the Inter-Ministerial Committee for the finalisation of Amendments to the Payment and Settlement Systems Act, objecting to the panel's recommendation of having a regulator for payment systems outside the RBI.

"The Payments Regulatory Board (PRB) must remain with the Reserve Bank and be headed by the Governor, Reserve Bank of India. It may comprise 3 members nominated by the Government and RBI, respectively, with a casting vote for the Governor to ensure smooth operations of the Board.

"The composition of the PRB is also not in conformity with the announcements made in the Finance Bill by the Finance Minister," the RBI's 'Dissent Note' had

Agnikul Cosmos fires its electric motor-driven semi-cryogenic engine

Sindhu Hariharan

Agnikul Cosmos on Friday announced the successful firing of its electric motordriven semi-cryogenic engine, the first-of-its-kind in

In a video of the firing shared on social media by Agnikul Cosmos, the engine can be seen being throttled across a wide range of thrusts by varying the speed of the electric motor.

"Electric motor-driven throttling allows for higher accuracy and rapid response important features for handling complex trajectories. Also, regarding flight readiness, this test is a key milestone towards firing a cluster of engines together," Agnikul said.



start-up's signature singlepiece engine that it has alwavs used

A semi-cryogenic engine is a type of rocket engine that uses a combination of liquid oxygen, a cryogenic oxidiser, along with a non-cryogenic fuel like refined kerosene.

tric motor is used to power the pumps that circulate the propellants.

A source said that Agnikul is on track for its larger Stage 1 launch by this year-end, and the successful firing of its electric motor-powered engine is part of this roadmap. The use of electric motors makes it more efficient to pump fuels in the semi-cryogenic engine with throttling; the start-up will now also be able to fire multiple engines together as needed for its next stage.

Along with the patented engine, many sub-systems of the pump were also 3D-printed and assembled at the company's Rocket Factory - 1 at the IIT-Madras Research Park in Chennai. The motor drives and associated control software were also fully designed and developed

RBI penalises Union Bank,

Transactree Tech

claration of documents. The

bank branch shall update the

customer's KYC records and

intimate the customer once

the records get updated in

the system. However, the

regulator reiterated that the

ultimate responsibility for

periodic updation of KYC re-

Further, lenders must in-

timate customers in advance

to update their KYC. Prior to

mains with the bank.

Press Trust of India

The Reserve Bank of India has imposed penalties on Union Bank of India and Transactree Technologies for non-compliance with certain regulatory norms.

A penalty of ₹63.6 lakh has been imposed on Union Bank of India for non-compliance with certain provisions of Banking Regulation Act, 1949, and certain directions on 'Credit Flow to Agriculture -- Collateral free Agricultural Loans', it said.

In another statement, it said a penalty of ₹40 lakh has been imposed on Transactree Technologies for noncompliance with certain provisions of the 'Non-Banking Financial Company - Peer to Peer Lending Platform (Re-Bank) Directions, serve

Rupee posts biggest single-day gain since 2022 amid US dollar weakness

Our Bureau Mumbai

The rupee recorded its biggest single-day gain since November 2022, appreciating about 80 paise against the greenback dollar. The weakened on concerns about mounting US domestic debt, even as domestic equity markets attracted some FPI

The Indian unit opened about 4 paise stronger at 85.97 per dollar against pre-



vious close of 86.01. The USDINR pair hit a high/low of 85.97/85.1425. Dilip Parmar, Senior Re-

search Analyst, HDFC Securities, said: "The rupee experienced its most significant single-day gain since November 11, 2022. This upward movement was primarily fuelled by a weaker US dollar and a strong performance in the domestic equity market." Additionally, the central bank's efforts to encourage foreign investment in corporate bonds, providing short-duration liquidity, further bolstered the rupee's

appreciation. Parmar said, looking ahead, the spot USDINR is expected to find support at 84.94 and face resistance at

Benchmark equity indices BSE Sensex and NSE Nifty closed up 0.95 per cent (or 769 points) and 0.99 per cent (243 points), respectively. The dollar is facing rough

weather due to rising concerns about US financial stability in the face of mounting domestic debt and Moody's decision to cut the US credit rating last week, among

11.53

15.77

'The Trailblazer community is becoming part of the extended Salesforce family'

bl. interview

Nethra Sailesh Bengaluru

Salesforce, the cloud-based CRM company, supports over 360 ventures as part of its start-up initiative. Unlike traditional accelerators, it uses an approach similar to its Trailblazer community, which acts as an extended part to create a collaborative space for skill development and career growth.

Sanket Atal, Managing Director of Technology and Operations, Salesforce India, speaks about the community-driven incubator model, its impact on the start-up ecosystem, and how Salesforce intends to contribute to talent upskilling.

Edited excerpts:

What does Salesforce do as part of its incubator programme? How does it benefit the company?

The Trailblazer community is becoming part of the extended Salesforce family. Once you become a Trailblazer, you benefit by learning the technologies and leveraging people who are senior to you in the community to get their guidance, help with finding jobs, and whatnot. And they've done some fantastic things.

So I was really blown away by that community concept after I joined Salesforce. And I've been working with startups for a long time. So that's when I thought to conceptu-



If we have helped you and you have met with some semblance of success, we expect that when other people join the community, you help them as well

SANKET ATAL, Managing Director of Technology and Operations, Salesforce India

alise a different kind of programme at Salesforce rather than just running the bandwagon of an accelerator or an incubator.

So we came up with a community concept for startups. Unlike a typical accelerator, you join a cohort of seven or eight, and then six months later, you graduate. You become part of the family. When you join the community, you stay in it forever and we help you any way we

And we keep on updating you on the latest tech, etc. Because it's not like you're done in six months. A startup's journey sometimes takes years and years just to have the first success.

And then the other part is we have a paid-forward model. If we have helped you and you have met with some semblance of success, we expect that when other people join the community, you help them as well. And it's been very successful. It was an experiment to see whether it would work, but it has worked like a charm. So



we've had many companies who have, prior to joining us, had a difficult time conceptualising and creating applications and getting them on our AppExchange. AppExchange is our app store, which is now called Agent-

Force Exchange. But then we helped them, and they were able to do that. And then they profited from it by being able to take things to market. So then when others joined, these same companies that benefited from us helping them do that, they helped other companies do the same thing. And this creates a nice upward spiral.

So that's the fundamental concept behind the community. And otherwise, what we do is similar to other programmes. We provide you access to our products, and we have subject-matter experts who are available to give talks, etc.

Do you see any student-led ventures in the mix? Or are there any external collaborators involved

in the programme?

As far as external collaborators are concerned, we do have partnerships with some VCs and some angel investors, but most programmes have those. And student-led, we are working with start-ups who have established themselves and registered as companies, and who are developing solutions on top of our platforms. That's the fundamental thing. Some of these folks started their concepts when they were in college but then took them to market once they graduated.

What does Salesforce's upskilling programme do?

We have this thing called Trailhead, which is an online course developed by us in all kinds of areas for every product completely free. And it's gamified. So you go there and with each course you complete, you get certain credits which are called badges. With enough badges, you become a ranger.

And, as they're gamified you can kind of gauge where you're at with these things. It's a very powerful concept.

Trailblazers have done this multiple times. In fact, in addition to that, they also go through certifications as a developer, an administrator, etc; for those, you have to pay. But a lot of these guys get tested every year in the latest and greatest technologies. And they benefit because their market value as a developer goes up.

The writer is an intern

THE RAMCO CEMENTS LIMITED Regd. Office: "Ramamandiram", Rajapalayam - 626117. Corporate Office: 98-A, Dr. Radhakrishnan Salai, Chennai-600 004.

CIN: L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE QUARTER AND YEAR ENDED 31st MARCH 2025 Rs. in Crores

	To in Protoc						
		C	uarter Ende	d	Year Ended		
S.	Particulars	Audited	Un-Audited	Audited	Aud	ited	
No.		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024	
1	Total Income	2,409.72	1,994.26	2,691.84	8,559.57	9,415.27	
2	Net Profit before exceptional items and tax	35.32	2,55	174.77	119.90	541.66	
3	Exceptional Items [Refer Note No.5]	10.83	188.58	-	199.41	-	
4	Net Profit for the period beforeTax	46.15	191.13	174.77	319.31	541.66	
5	Net Profit for the period after Tax attributable to						
	- Equity shareholders of the Parent	27.41	182.38	129.04	272.65	359.95	
	- Non-Controlling Interest	(1.76)	(0.80)	(0.48)	(3.08)	(3.46)	
	Total	25.65	181.58	128.56	269.57	356.49	
6	Total Comprehensive Income for the period after tax attributable						
	- Equity shareholders of the Parent	3.05	199.56	121.33	262,88	424.15	
	- Non-Controlling Interest	(1.86)	(0.71)	(0.49)	(3.10)	(3.41)	
	Total	1.19	198.85	120.84	259.78	420.74	
7	Paid up Equity Share Capital	23.63	23,63	23,63	23.63	23.63	
8	Other Equity				7,418.02	7,214.27	
9	Securities Premium Account				50.59	50.59	
10	Net worth				7,442.14	7,241.49	
11	Paid up Debt Capital				4,652.10	4,916.82	
12	Capital Redemption Reserve				1.63	1.63	
13	Debenture Redemption Reserve				-	-	
14	Debt-Equity Ratio (in multiples)				0.63	0.68	
15	Debt Service Coverage Ratio (in multiples)				1.18	1.86	
16	Interest Service Coverage Ratio (in multiples)				2.77	3.16	
17	Earnings Per share of Re.1/- each (Rs.p)						
	Lancia in in	1	1	1	1	1 1 1	

22-05-2025

 The above is an extract of the detailed format of Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss that has been filed with Stock Exchanges
under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss are available on the Bombay Stock Exchange website www.bseindia.com, the National Stock Exchange website www.nseindia.com and on the Company's website https://www.ramcocements.in/investors/financials

7.62

Quarter Ended

5.65

2. For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website https://www.ramcocements.in/investors/financials

b. The financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules thereunder and in terms of regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 (as amended). The said financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on

. The Board of Directors have recommended a dividend of Rs. 2/- per equity share of Re. 1/- each for the financial year 2024-25. 5. Exceptional items comprises of -

Rs. in Crores Quarter Ended Year Ended **Particulars** Audited Un-Audited Audited Audited 31-03-2025 31-12-2024 31-03-2024 31-03-2025 31-03-2024 (a) Profit on sale of investments (after consolidation adjustments) 149.70 149.70 (b) Profit on sale of surplus lands 10.83 38.88 49.71 188.58 199.41

Key Standalone financial information

Year Ended Audited

Rs. in Crores

Particulars Audited Un-Audited Audited 31-03-2025 31-12-2024 | 31-03-2024 | 31-03-2025 | 31-03-2024 (a) Total Income 2,404.90 1,987.83 2,687.30 8,539.10 9,392.17 Net Profit before tax 333.35 465.74 543.47 49.26 162.27 Net Profit after tax 417.39 30.99 325.32 121.39 394.98

7. The figures for the quarter ended 31-03-2025 and 31-03-2024 are the balancing figures between audited results in respect of full financial year and published year to date upto the third guarter of the relevant financial year.

8. The previous period figures have been re-grouped/ re-stated wherever necessary

For THE RAMCO CEMENTS LIMITED P.R.VENKETRAMA RAJA MANAGING DIRECTOR

newindianexpress com

CHENNAI

SATURDAY 24.05.2025

Amenities in place, but disabled still can't Mount railway station



B ANBUSELVAN @ Chennai

AS part of the Amrit Bharat Station Scheme, the redeveloped St Thomas Mount railway station, inaugurated by Prime Minister Narendra Modi on Thursday, has brought in additional amenities for rail passengers.

These include a 12-foot-wide additional foot over bridge (FOB), digital display boards on platforms and FOBs, improved parking facility, and improved platform shelters. Positioned to become a key multimodal transport hub with connections to the MRTS, metro, and MTC bus services, the station has been redeveloped at a cost of ₹11.04 crore.

While the northern entrance (towards Alandur) has seen beautified and developed, the southern entrances (towards Adambakkam and Madipakkam) remain largely untouched. Four escalators have been installed to improve passenger movement, and the newly added digital boards displaying upcoming station schedules have been well received by commuters. Likewise, two escalators at the western side linking the FOB have received overwhelming patronage among users. A newly construct-

ed FOB now connects the Metro and MRTS stations and links the northern and southern ends of the station, largely easing congestion that previously plagued the old six-metre-wide FOB at the eastern side.

However, in terms of improving accessibility, especially for persons with disabilities (PwD) and the elderly, several concerns remain.

The station lacked lifts and disabled-friendly ramps on all platforms except Platform 1A.

S Jayalakshmi, a regular commuter and a person with disability, pointed out the station has an access ramp only at the main entrance leading to platform 1A. "There is no such facility for platform 2, and lifts are also unavailable, which are essential for the elderly and persons with disabilities," she said.

A statement by the Freedom of Movement Coalition (FMC), a pan-Indian group focussed on transport equity, one of whose members conducted an audit at the station on Friday, said after spending ₹11.04 crore, the station remains as unsafe for blind passengers and out of bounds for passengers with restricted



The redeveloped St Thomas Mount railway station lacks lifts and ramps for persons with disabilities on all platforms except Platform 1A | ashwin prasath

mobility.

Inconsistent and non-standard tactile warnings, designated parking for disabled being located on top of an elevated pavement with no kerb ramp, use of polished granite in ramp rendering it unsafe, no lowered counter for wheelchair users were some of the key concerns raised by FMC.

S Shanthi, a working woman, noted the Automatic Ticket Vending Machines (ATVMs) near the Metro station exit often malfunction. "Without a single-ticket system, we are forced to walk almost 300 meters to the other end to buy a ticket." she said.

According to Chennai division officials, the development works taken up were based on passenger footfall and available funds under the ABBS.

An official said, "Amenities like lifts and ramps will be added where feasible, depending on budget allocations. The develop-

ment doesn't end here.' Another official said, "A comprehensive proposal has also been prepared to install lifts and ramps across all stations, prioritising the needs of elderly passengers and those with disabilities."

EXPRESS READ

Two schoolboys drown in water-filled quarry

Chennai: Two school students drowned in a water-filled quarry. near Thiruneermalai bypass road, on Friday afternoon. The deceased – M Dinesh (16) and S Sivaraj (15) – are residents of Pulikkuradu near West Tambaram. Dinesh had completed Class 10 at a school in East Tambaram and Sivaraj was studying in Class 9 in West Tambaram. The residents attempted to rescue them in vain. The Shankar Nagar police sent the bodies for postmortem. ENS

EXPRESS NEWS SERVICE

@ Chennai

IT is not part of their duty, but the police officials in Semmenchery are doing their bit to encourage students from low-income families in Perumbakkam and Kannagi Nagar pursue higher education.

The community outreach initiative, launched on Thursday, targets students living in Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB) tene-

ments in Perumbakkam and Kannagi Nagar who have completed Class XII but are unable to continue studies due to financial constraints or other hurdles.

Cops do their bit to help poor pursue edu

To motivate students, the police are carrying out awareness drives through loudspeaker announcements and door-to-door campaigns.

Students who have already applied in colleges could submit application forms, marksheets, and certificates to the police officials, and they would help follow up with institutions.

"To those facing financial difficulties, we're assuring help in finding sponsors. For those who've applied, we'll speak to college management and help them with admissions. So far, 85 students have signed up," a police officer said.

Lauding their efforts, CM MK Stalin, on X platform, said, "I congratulate the police personnel who are trying to bring students to colleges, realising that education is protection.'





PICTURE IN CONTRAST

The sweltering heat in the day is in stark contrast with cold and rainy evening in Chennai on Friday | ASHWIN PRASATH/ P RAVIKUMAR

Aid pours in, corpn school girl set to realise dream

PRAVEENA S A @ Chennai

THE office of Minister PK Sekarbabu has assured support for her education through all possible means after a *TNIE* report, published on May 22, brought to light the financial struggles of a city corporation school topper, D Shriya, despite securing admission to Ethiraj College for Women. The college chairman, VM Muralidharan, said that the institution will certainly support her in every way.

The announcement came in response to TNIE's article titled

'Every mark spells determination for this corpn school girl', featuring Shriya's remarkable resilience.

Just two years ago, Shriya was washing and filling soda bottles to help make ends meet. Despite these challenges, she went on to score an impressive 565 out of 600 in her Class 12

Responding to a quote tweet based on TNIE's report about her need for financial assistance on social media. Muralidharan tweeted, "Ethiraj College will certainly support Shriya in every way we can! Proud of her remarkable achievement, and she truly embodies the spirit of our institution! Best wishes!"

Shriya also received generous support from individuals. Harshitha Mruthyunjaya, founder of Bangalore-based firm Alcon Ar-

Every mark spells determination for this corpn school girl

cost of her college books. She spoke to Shriya and listened to her needs. "I will follow up with her," she confirmed to TNIE. In addition, three donors con-

chitects, has pledged to cover the

tributed a total of ₹11,700 to help Shriya purchase college essentials, including clothes, a bag, and footwear.

Shriya told TNIE, "I was perplexed earlier, but now I'm good. This Sunday, we are going to buy clothes for my college. I express my deep gratitude to all those who extended their support to me."

BIMETAL BEARINGS LIMITED CIN : L29130TN1961PLC004466

Regd. Office: "Huzur Gardens", Sembiam Chennai - 600011. Web: www.bimite.co.in E-mail: vidhyashankar@bimite.co.in

NOTICE

Transfer of Dividend / Equity Shares of the Company to Investor Education

and Protection Fund (IEPF) Account Notice is hereby given that pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and all other applicable provisions of the Companies Act, 2013 relating to transfer of shares to IEPF Account, the

following declaration are being made, viz.:

That all shares shall be transferred by the company in the name of Investor Education and Protection Fund in respect of which the dividend declared in the financial year 2017-2018 remains unpaid / unclaimed for a period of 7 years from the date of its declaration with a condition that the concerned share-holder has not claimed any dividend payments for all the financial years till the year ended 31st March 2024 and also continues to be member as on date. This transfer of shares is in addition to the transfer of the unclaimed dividend amounts to the credit of the Investor Education and Protection Fund (IEPF) under Section 124(5) of

the Companies Act, 2013 Further in terms of Rule 6(3) of the aforesaid rules, the statement containing the details of name, address, folio number, demat account number and number of shares of shareholders which is due for transfer is made available in our website www.bimite.co.in for information and necessary action by the

Individual notices have been sent to all the concerned shareholders detailing the course of actions to be taken by the Company in this regard. In case no valid claim is being received in this connection on or before 15th August 2025, the shares in respect of which the dividends are remaining unpaid / unclaimed as detailed above will be transferred to the credit of the Investor Education and Protection Fund (IEPF) without any further notice on or after the due date of transfer

No claim shall lie against the Company in respect of unpaid / unclaimed dividend amount and the corresponding equity shares transferred to the IEPF and the same including all benefits accruing on such shares, if any, can be claimed from the IEPF Authority by making an application in Form No. IEPF-5 and after following the procedure prescribed in the Rules, details of which are available on the website of the IEPF Authority www.iepf.gov.in.

For any queries on the above matter, shareholders are requested to contact the Company's Registrars and Share Transfer Agents, M/s.GNSA Infotech Private Limited, "Nelson Chambers", F-Block, 4th Floor, No.115, Nelson Manickam Road, Aminthikarai, Chennai 600 029. [Tel: 044 - 42962025 / E-mail ID: sta@gnsaindia.com]

For BIMETAL BEARINGS LIMITED Chennai K. Vidhya Shankar 22nd May 2025 Company Secretary

PUBLIC NOTICE

This is to inform general public that we have been accorded environmental clearance by State Environmental Impact Assessment Authority (SEIAA), (Letter No SIA/TN/INFRA2/502376/2024 Dated:05/11/2024.) for our Proposed Construction of Manufacturing unit for Enclosure/Casing of mobile phones in Varanavasi Village Walajabad Taluk, Kancheepuram District, Tamil Nadu by M/s. Guindy Warehousing & Industrial Logistic Pvt. Ltd. and others. The copies of the said clearance available in Tamilnadu Pollution control Board (TNPCB) and can be seen on the website of SEIAA.

https://parivesh.nic.in/#/ec M/s. Guindy Warehousing & Industrial Logistic Private Limited,

3rd Floor, No. 14, Gulmohar Avenue, Velachery Main Road, Guindy, Chennai 600 032.

CHITTARANJAN LOCOMOTIVE WORKS

CORRIGENDUM

No. PCMM/CLW/HWH/E-Procurement CORRIGENDUM/25/11 Dated: 19.05.2025. for supply of materials for manufacture of existing entry

The following Corrigendum of E-Tender/s i Electric Locomotive. The Prospective/ likel suppliers are requested to look up the websit www.ireps.gov.in. These are E-Tender manual offers bid for these tenders will not be accepted under any circumstances, only electronic offer bids shall be accepted. For detailed instructions please refers to website St. No.: 1011. Tender Notice no.: Sl. No. 074 Dated: 02/05/2025. Tender No.:31252662 Tender Opening Date: Tender Opening Date is to be read as "30/05/2025" instead of

Visit us on: www.facebook.com/clwrailways

TENDER NOTICE

MAHAVITARAN Tenders are invited for Procurement of 20 Positions 3 Phase Fully Automatic Testing Bench with reference standard of 0.02 accuracy class with an Estimated Cost of Rs. 32.37 Cr. against Tender No. MMD/T-HTM2-03/0525 advertised on MSEDCL's official website due for submission on dtd. 12.06.2025.

For details please visit website: https://etender.mahadiscom.in/ eatApp/

HO PR 142/25

Chief Engineer (MMD)



Tender Notice No: P2-DDC 03/2025 (NCB) Date: 23/5/202 Name of Work: Detailed Design Consultancy Services for 14 (Fourteen) Elevated Stations viz. Kharadi Chowk - Dandekar Pul, Excluding Viaduct in Station Portion on Kharadi-Khadakwasla Corridor of Pune Metro Rail Project.

To view this tender notice (NIT), interested bidder may visit the Maha-Metro website www.punemetrorail.com, or CPP portal https://eprocure.gov.in

Documents can be downloaded from 16:00 Hrs. On 28/05/2025 to 16:00 Hrs. On 17/06/2025 from https://mahatenders.gov.in, e-tender portal.

Tender Notice No: P2-DPR- 02/2025 (NCB) Date: 23/5/2025 Name of Work: Consultancy Services for Preparation of Alternative Analysis Report (AAR) & Detailed Project Report (DPR) for new corridors providing connectivity to Pune Airport (Lohegoan) and Kondhwa/ Yewalewadi / Undri area

To view this tender notice (NIT), interested bidder may visit the Maha-Metro website www.punemetrorail.com, or CPP portal https://eprocure.gov.in Documents can be downloaded from 16:00 Hrs. On 03/06/2025 to 16:00 Hrs.

on 24/06/2025 from https://mahatenders.gov.in, e-tender portal.

Executive Director / Procurement Maha-Metro, PMRP

Pune Metro: City's Transport Solution



CSIR - TRADITIONAL KNOWLEDGE DIGITAL LIBRARY UNIT

(Autonomous body with DSIR, Min. of Science & Technology) 14, Satsang Vihar Marg, New Delhi-110067 Telephone: 011-47011293; email: tkdlsupport@csir.res.in

ADVERTISEMENT NO. TKDL/01/2025

Applications are invited from qualified candidates to work in projects "Digitization of Traditional Agricultural Practices of India" (HCP522401) and "Digitization of Indian Traditional Practices on Minerals, Metals, Materials and Allied Areas" (HCP522403) on purely temporary basis. Details of Position(s), Domain area(s) and Number of position(s) are given below:

	SI. No Project Code		Position(s)	Domain Area	No. of position(s)
l	1.	HCP522401/522403	Project Associate-l	Patents	2
ı	2.	HCP522401/522403	Senior Proiect Associate	Sanskrit	2

The detailed advertisement is available on CSIR website: www.csir.res.in Last date for receipt of applications: 6th June 2025

CBC 36202/11/0006/2526

Deputy Secretary CSIR-TKDL Unit

RAMCO

THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: "Ramamandiram", Rajapalayam-626117. Corporate Office: 98-A, Dr. Radhakrishnan Salai, Chennai-600004. CIN: L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED AUDITED STATEMENT OF PROFIT AND LOSS EOD THE OHADTED AND VEAD ENDED 315t MARCH 2025

	FOR THE QUARTER AND YEAR ENDED 31 ⁵¹ MARCH 2025 Rs. In Cro							
			Quarter Ended		Year E			
S.No.	Particulars	Audited	Un-Audited	Audited	Audi	ted		
		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024		
1	Total Income	2,409.72	1,994.26	2,691.84	8,559.57	9,415.27		
2	Net Profit before exceptional items and tax	35.32	2.55	174.77	119.90	541.66		
3	Exceptional Items [Refer Note No.5]	10.83	188.58	-	199.41	-		
4	Net Profit for the period before Tax	46.15	191.13	174.77	319.31	541.66		
5	Net Profit for the period after Tax attributable to	1 1	11					
	- Equity shareholders of the Parent	27.41	182.38	129.04	272.65	359.95		
	- Non-Controlling Interest	(1.76)	(0.80)	(0.48)	(3.08)	(3.46)		
	Total	25.65	181.58	128.56	269.57	356.49		
6	Total Comprehensive Income for the period after tax attributable	1 1						
	- Equity shareholders of the Parent	3.05	199.56	121.33	262.88	424.15		
	- Non-Controlling Interest	(1.86)	(0.71)	(0.49)	(3.10)	(3.41)		
	Total	1.19	198.85	120.84	259.78	420.74		
7	Paid up Equity Share Capital	23.63	23.63	23.63	23.63	23.63		
8	Other Equity	1 1			7,418.02	7,214.27		
9	Securities Premium Account	1 1			50.59	50.59		
10	Net worth	1 1			7,442.14	7,241.49		
11	Paid up Debt Capital	1 1			4,652.10	4,916.82		
12	Capital Redemption Reserve	1 1			1.63	1.63		
13	Debenture Redemption Reserve	1 1			-	- [
14	Debt-Equity Ratio (in multiples)	1 1	- 1		0.63	0.68		
15	Debt Service Coverage Ratio (in multiples)	1			1.18	1.86		
16	Interest Service Coverage Ratio (in multiples)	1 1			2.77	3.16		
17	Earnings Per share of Re. 1/- each (Rs.p)							
	(Not Annualized)							
	Basic:	1.16	7.62	5.65	11.53	15.77		
	Diluted:	1.16	7.62	5.65	11.53	15.77		

22-05-2025

epaper.newindianexpress.com

1. The above is an extract of the detailed format of Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss that has been filed with Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss are available on the Bombay Stock Exchange website www.bseindia.com, the National Stock Exchange website www.nseindia.com and on the Company's website https://www.

ramcocements.in/investors/financials 2. For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website https://www.

3. The financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules thereunder and in terms of regulation 33 of the SEBI (listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended). The said financial results were reviewed by the Audit Committee and approved

by the Board of Directors at their Meetings held on 22-05-2025. 4. The Board of Directors have recommended a dividend of Rs.2/- per equity share of Re.1/- each for the financial year 2024-25. 5. Exceptional items comprises of -

Rs. in Crores

For THE RAMCO CEMENTS LIMITED

P.R.VENKETRAMA RAJA

MANAGING DIRECTOR

		Quarter Ended	Year Ended		
Particulars	Audited	Un-Audited	Audited	Audi	ted
	31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024
(a) Profit on sale of investments (after consolidation adjustments)	<u>-</u>	149.70	1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1	149.70	-
(b) Profit on sale of surplus lands	10.83	38.88	3	49.71	-
Total	10.83	188.58	-	199.41	-
6. Key Standalone Financial Information					Rs. in Crores

6. Key Standalone Financial Information Rs. in Crores							
	14. 10	Quarter Ended	25 315	Year E	nded		
Particulars Particulars	Audited	Un-Audited	Audited	Audi	ted		
	31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024		
Total Income	2,404.90	1,987.83	2,687.30	8,539.10	9,392.17		
Net Profit before tax	49.26	333.35	162.27	465.74	543.47		
Net Profit after tax	30.99	325.32	121.39	417.39	394.98		

7. The figures for the quarter ended 31-03-2025 and 31-03-2024 are the balancing figures between audited results in respect of full financial year and published year to date upto the third quarter of the relevant financial year.

8. The previous period figures have been re-grouped / re-stated wherever necessary.





திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை

திருச்சி, மே 23: பேரரசர் பெரும்பி டுகு முத்தரையர் 1350-ஆவது சத யவிழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக் கிழமை தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பி லும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

முன்னதாக காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் பொய்யாமொழி ഥനതെ அணிவித்து மரியாதை

தொடர்ந்து, திருச்சி மாவட்ட அட்சியர் மா. பிரதீப்குமார், மாந கராட்சி மேயர் மு. அன்பழகன், ച്ചത്തെயர் வீ. சரவணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ந. தியா கராஜன், சீ. கதிரவன், எம். பழனி யாண்டி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி

அரசியல் கட்சிகள்: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத் தம் விஸ்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலர்கள் ஜெ. சீனி வாசன், மு. பரஞ்சோதி உள்ளிட் டோர் மாலை அணிவித்தனர். பாஜக சார்பில் மாநிலத் தலை வர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகி ருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி







1. திருச்சியில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மாியாதை செலுத்திய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர் கே.என்.நேரு, சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி உள்ளிட்டோர். 2. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்திய அதிமுகவினா். 3. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.

மதிமுக சார்பில் அந்தக் கட்சி யின் முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை

வைகோ தலைமையிலும், நாம் தமி செயலர் டி.டி.வி. தினகரன், தவெக ழர் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக சார்பில் பொதுச்

சார்பில் கட்சியின் பொதுச் செய லர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

செ<u>லுத்தப்பட்டது</u>.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாந *க*ர் மாவட்டத் தலைவர் எல்**.** ரெக்ஸ், தேமுதிக சார்பில் மாந கர பொருளாளர் டிவி. கணேசன், விஹெச்பி சார்பில் மாவட்ட செய லர் சீனிவாசன், தமாகா சார்பில் மாநகரத் தலைவர் ரவி, பாமக சார் பில் மாவட்ட செயலர் திலீப்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் தேசம் கட்சி சார்பில் அக் கட்சியின் தலைவர் கே. கே. செல்வ குமார், தமிழ்நாடு முத்தரையர் சங் கம் சார்பில் மாநிலத் தலைவர் பெ. அம்பலத்தரசு உள்ளிட்டோர் மரி யாதை செலுத்தினர். மேலும், பல் வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ഥനരെ அணிவித்தனர்.

தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரை யர் மணிமண்டபத்திலும் சதயவி ழாவையொட்டி நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

பெண்ணை அடித்துக் கொன்று இளைஞர் தற்கொலை

வேலூர், மே 23: வேலூரில் பெண்ணை அடித்துக் கொன்று விட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண்டார்.

வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே.நகர் திரௌபதி அம்மன் கோயில் 3–ஆவது தெருவைச் சேர்ந் தவர் சபீனாபானு (33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொணவட்டம் மதீனா நகரைச் சேர்ந்த ஜான்பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. குழந் தைகள் இவ்லை. 2 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து சின்ன அல்லாபுரத் தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

தொடர்ந்து, சதுப்பேரியில் உள்ள தனியார் தோல் நிறுவனத் தில் கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சுரேஷ் (35) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்க ளாக சுரேஷ் வேலைக்குச் செல்லா மல் இருந்துள்ளார். இதனால், சபீ னாபானு சுரேஷுடன் பேசுவதை நிறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரத்தில் இருந்த சுரேஷ்,வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் சபீனாபானுவின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சுரேஷ், மறைத்து வைத்திருந்த



சபீனாபானு

இரும்பு ராடால் சபீனாபானுவை தாக்க முயன்றார். அவரைத் தடுக்க முயன்ற சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகி யோரை சுரேஷ் இரும்பு ராடால் தலையில் தாக்கியதில் அவர்கள் பலத்த காயமடைந்த மயக்கமடைந்

இதனால், சபீனாபானு வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடியுள் ளார். அவரை துரத்திச் சென்ற சுரேஷ்,சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சபீனாபானு உயிரிழந்தார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தகவலறிந்த வடக்கு போலீஸார் அங்கு சென்று சபீனாபானுவின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள சுரேஷின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

'பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சல்தலை வெளியிடப்படும்'

திருச்சி/சென்னை, மே 23: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சல்தலை வெளியிடப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித் தார்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் செய் தியாளர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூரை தலைமையிடமாக ஆட்சி செய்த முத்தரையர் நினைவாக, தஞ்சாவூரில் மணிமண்ட பம் கட்ட வேண்டும். சென்னையில் சிலை வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்தும், அந்த சமுக மக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன.

தமிழகத்தில் 2026 பேரவைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று,தேசிய ஜனநாயககூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, எந்த இடத்தில் மணி மண்டபம், சிலை அமைத்தால் முத்தரையருக்கு பெருமை சேர்க்குமோ? அந்த இடத்தில் மணி மண்டபம் கட்டித்தரப்படும். சிலையும் அமைக் கப்படும். மேலும், அடுத்த ஆண்டு சதய விழாவின் போது திருச்சியிலேயே முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

விஜய் (தவெக): தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார் கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற் றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர். தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசரா கத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவில், தமிழ் மண்ணுக் கும், தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைக ளைப் போற்றி மகிழ்வோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

> கடன் வசூல் தீர்ப்பாயம், கோவை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான மையம், 2வது, 3வது தளம், எண்.27,

டிரேவலர்ஸ் பங்களா சாலை, கோயம்புக்கூர் - 641 018.

O.A.No.663 of 2024 யூனியன் பேங்க் ஆப் இந்தியா,

விவசாய நிதி கிளை, வடவள்ளி,

அதற்காக அதன் கிளை மேலாளர், கதவு எண்.5-C, பொதிகை ஷாப்பிங்க்

சென்டர், தொண்டாமுத்தூர் ரோடு,

வடவள்ளி, கோயம்புத்தூர் – 641 041.

1. திருமதி.சாரனி, க/பெகார்த்திகேய

மணிகண்டன், கதவு எண்.4E,

தேவ் ஆபார்ட்மெண்ட், 14 கிராஸ்

தெரு, T.T.K.ரோடு, அழ்வார்ப்பேட்

மேலம் : க.ச.என்.304/2, மனை

ஹில்ஸ், கண்டகாமுத்தூர், பேரூர்,

2. திரு.கார்த்திகேய மணிகண்டன்,

மலேசியா-50470. மற்றும் க.ச. என்.

பிவேர்லி ஹில்ஸ், கண்டக்காழத்தூர்,

த/பெஇளங்கோவன், கதவு எண்.

17-7, 68, ஜலன் தம்பி அப்துல்லா,

304/2, monor croin.93, 94 & 95,

பேரூர், கோயம்புக்கூர் – 641 010.

அண்ணா நகர், முத்தரசநல்லூர்,

திருச்சி – 620 101. –பிரதிவாதிகள்

1-ஆம் மற்றும் 2-ஆம்

பிரதீவாதீக்கான அறிவிப்பு

மேற்படி வாதி வங்கி உங்களிடம்

இருந்து வரவேண்டிய கடன் நிலுவைத்

தொகை ரூபாய்.23,17,472/- பின்

வட்டி செலவு தொகை சகிதம்

வகுலாக வேண்டி தாக்கல் செய்துள்ள

மேற்படி மனுவில் 1-ஆம் மற்றும்

2-ஆம் பிரதிவாதியான நீங்கள்

இருவரும் ஆஜராவதற்காக வரும்

10.06.2025ஆம் தேதி வாய்தாவில்

உள்ளது. மேற்படி தேதி காலை 10.30

மணிக்கு மேற்படி தீர்ப்பாயத்தின் முன்பு

ஆஜராகி தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது.

தவறும்பட்சம் ஒரு தலைப்பட்சமாக

திரு.V.ராமசந்திரன்.B.A., LL.M.

கதவு எண்.156/2, 2வது தளம்,

பார்சன் டிரேட் பிளாசா,

டாக்டர்.நஞ்சப்பா ரோடு,

கோயம்புத்தூர் – 641 018,

செல் : 99942 99357.

வழக்கறிஞர்,

தீர்ப்பாகினிடும் என அறியவும்.

கு/பொரமலிங்கம், என்.2/414,

எண். 93, 94 & 95, பிவேர்லி

கோயம்புத்தூர் - 641 010.

பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்,

3. திரு.இளங்கோவள்,

தேனாம்பேட்டை, சென்னன -600018.

🖚 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி **பாடி கிளை:** 878, MTH ரோடு, பாடி, சென்னை-600 050

Mob: 89259 52364 E-mail ld: iob2364@iob.in அசையா சொத்துக்களின் விற்பனை அறிவிப்பு

கடனிட்டு சொத்துக்கள் ரொக்கமாக்குதல் மற்றும் நிறிச்சொத்துக்களை மறு சீரமைத்தல் கடனிட்டு சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்க சட்டம், 2002, பிணையதலன் (அமலாக்கம்) விதிகள் 2002-ன் விதி 8(6) உடன் கீழ், அசையா சொத்துக்களின் இ-ஒல் விற்பனை அறிவிப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடமானத்தில் வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட சோத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் கவாதீனத்தில் எடுக்கப்பட்டு கடன்தாரர்: நந்தகோபால்.G. S/o கோவிந்தராற், நிரந்தர மூகவரி, 7/116, பொம்பநாயக்கள் பாளையும், தெரிப்பெரிச்சல், திருப்பூர், தமிழ்நாடு-641602 ஜாமீன்தாரர்: ஆனந்த பாலகிருஷ்ணன், S/o பாவகிருஷ்ணன், நிரந்தர முகவரி, மண என்.53, கதவு எனர்.68, ராஜன் நகர் பெயின் ரோடு, ராஜன் நகர், சென்ன-600 099 ஆகியோரிடமிருந்து இந்தியன் நடைக்கும் வங்கிக்க வரிமேன்றையும் கூற் சென்னமான 23.05.2025 ஒவர்சீஸ் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகையான 23.05.2025 அன்றுள்ளபடி 🔻 1,55,49,698.31 (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்தைந்து லட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மற்றும் பைசா முப்பத்தோன்று யட்டும்) மற்றும் வட்டி, இதர செலவுகளை வகுலிப்பதற்காக கீழே குடுப்பிட்டுள்ள சொத்தினை **"உள்ள இடத்தில் உள்ளவாறு", "உள்ளது உள்ளவாறு" மற்றும் "எந்த** நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே" என்ற அடிப்படையில் 26.06.2025 அன்று விற்பனை செய்யப்படும் என இதன் மூலம் பொது மக்களுக்கும் மற்றும் குறிப்பாக கடன்தாரர்களுக்கும் மற்றும் ஜாமீனதாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

அசையா சொத்து விவரம

R.S.mon.53/2 பகுதி, பட்டா படி வாட்டு 001, ப்பாக் எனர்.33, பட்டா படி T.S.No.149, பணை எனர்.EWS1861, வசத்தம் காலனியின் அனுமதிக்கப்பட்ட நிட்டப், A.A நகர், பேற்கு விரிவு ஸ்கில், தமிழ்நாடு ஹவசில் போட்டு, வில்லிவாக்கம் கிராமம், பொழ்பூர்-புரைவாக்கம் தாலுகா, சென்னை மாவட்டம் என்னும் முகவரியில் 880 சதுர அடி நிலம் அதிலுள்ள 1300 சதுர அடி தரை மற்றும் முதல் தளம் கொண்ட கட்டிடம், அதனுடன் இணைந்த துண்டுகளும் பருதிகளும். எல்லைகள்: வடக்கு: 20 அடி அகல ரோடு, தெற்கு: EWS A.P. 1862, கிழக்கு: EWS A.P.1834,

தறைத்தபட்ச கேட்பு விலை ₹ 186.77 லட்சம் டேவணித்தொகை ₹ 18.68 லட்சம் ரல உயர்வுத்தொகை ₹ 50,000/-

குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கேட்பு விலையில் பொருந்தக்கூடிய TDS **சேர்க்கப்படவில்லை.** விலைக்குறிப்பீட்டாளர்/சொத்தை வாங்குபவரே குறைந்தபட்ச கேட்பு விலை அகுளுடள் ஏல உயர்வத்தொகைக்கான 1,00% வருமான வரி/TDS-ஐ செலுத்த வேண்டும். ்விலைக்குறிப்பிட்டாளர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு முன் பின்கட்டண பாக்கி, செருத்து வரி பாக்கி, தண்ணிர் வசி பாக்கி, இதர சட்டப்படியான நிலுவைகள் முதலானவற்றைக் குறித்து தாங்களே விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அனைத்து சட்டப்பூர்வமான பாக்கிகளையும் ஏலத்தில் வால்குபவரே ஏற்க வேண்டும். " சட்டப்பூர்வ பிலுமைத்தொகையை விட வங்கியின் நிலுவைத்தொகைகளுக்கு முன்னுரியை உண்டு. இ-ஏல் தேதி மற்றும் நேரம்: 26.06.2025 காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

https://baanknet.com/ என்ற இணையத்தளத்தில் நடைபெறும். விற்பனை முடியும் வரை தலா 10 நிமிடங்கள் கொண்ட நீட்டிப்புகள் அனுமதிக்கப்படும்

சொத்தினை பார்வையிடுதல் : வேலை நேரத்தில் 26.05.2025 முதல் 25.06.2025 வரை விலைக்குறிப்பீடு படிவத்தினை விலைக்குறிப்பீடு படிவத்தினை EMD உடன் ஆன்லைவில் சமர்பிக்க கடைசி தேதி : EMD உடன் ஆன்லைனில்

சமா்பிக்கும் தேதி : 26.05.2025 முதல் | 26.06.2025 மதியம் 02:50 மணிக்குள் தொடர்புகொள்ள வேண்டிய தபர்: Ms.indhumathi P - Mob: 89259 52364 விரிவான ஏல விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, சேவை வழங்குளர் இணைத்தனமான

https://baanknet.com/ பார்க்கவும். தொடர்புக்கு :+91 82912 20220 அல்லது வங்கியின் இணையத்தளமான www.iob.in பார்க்கவும். அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, இடம் : சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தேதி: 23.05.2025 கடன்தாரர்கள் மற்றும் உத்தரவாதமனித்தவர்கள் ஆகியோர்களுக்கு சம்மந்தப்பட்ட கடனிறகான

மேற்குறித்த தேதியின் தடைபெறும் இ-ஏலம் குறித்த 2002 பினைய நலன் (அமலாக்கம்) விதிகளின் விதி 8(6) மற்றும் விதி 9(1)ன் கிறான அறிவிட்டிம் இதுவேபாகும்

RAMCO

🕸 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

காந்தி நகர் கிளை: புதிய எனர்.71, காந்தி கோர்ட், தரைத்தளம், காந்தி நகர், 4வது வெலின் ரோடு, காந்தி நகர், அடையார்-600020 Telephone No: 044-24404100 Mail id: iob1635@iob.ir

அசையா சொத்துக்களின் விற்பனை அறிவிப்பு கடனீட்டு சொத்துக்கள் ரொக்கமாக்குதல் மற்றும் நிதிச்சொத்துக்களை மறு சீரமைத்தல் கடவீட்டு சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்க எட்டம், 2002, பிணையநலன் (அமலாக்கம்) விதிகள் 2002-ன் விதி 8(6) உடன் கீழ், அசையா சொத்துக்களின் இ-ஒல விற்பனை அறிவிப்பு.

இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் அடமானத்தில் வைக்கப்பட்டுள்ள கீழ்கன்ட சொத்து இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் க**வாதீனத்தில்** எடுக்கப்பட்டு கடன்தாரர்: M/s புளூ மூன் டிரேடிங் க**ம்பெனி**, எண்.91, அங்காளப்பன் கோயில் தெரு, சூளை, சென்னை-600112 கூட்டாளி / ஜாமீன்தாரர் / அடமானதாரர்: J.தைமுனினா, கூட்டாளி / ஜாமீன்தாரர்: J.ஜூனைத் அகமது, இருவரது முகவரி, 180A, பழனி ஆண்டவர் கோயில் தெரு, அபனாவரம், சென்னை-600023 ஆகியோரிடம் இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகையான 31.03.2025 அன்றுள்ளபடி 🔻 38,13,540.13 (ருபாம் முப்பத்தெட்டு வட்சத்து பதிமுன்றாயிரத்த ஐநூற்று நாற்பது மற்றும் பைசா பதிமூன்று மட்டும்) மற்றும் வட்டி, இதர செலவுகளை வகுலிப்பதற்காக சீழே குறிப்பிட்டுள்ள சொத்தினை **"உள்ள இடத்தில் உள்ளவாறு",** "உள்ளது உள்ளவானு" மற்றும் "எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே" என்ற அடிப்படையில் **26.06.2025** அன்று விற்பனை செய்யப்படும் என இதன் மூலம் பொது மக்களுக்கும் மற்றும் குறிப்பாக கடன்நாரர்களுக்கும் மற்றும் ஜாமீன்தாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது அசையா சொத்து விவரம்

ழைய சர்லே எண்.206/13A-1,A-1, புதிய சர்வே எண். 206/13A1A1A1A1A1A1A1A1A பம்மல் கிராமம், நாம்பரம் நாலுகா, காஞ்சிபரம் மாவட்டம். **கதவு எண்.2/18, ரங்களமி தெரு, நாகல்கேளி, குரோம்பேட்டை, செல்னை-600044**. என்னும் முகவரியில் **1800 சதுர அடி** நிலம் மற்றும் கட்டிடம் அதனுடன் இணைந்த துண்டுகளும் பகுதிகளும். **சொத்தானது** Mrs.J.**றைமுனிஷாக்கு சொத்தமானது.** எல்லைகள்: வடக்கு: ரங்கசாமி தெரு. தெற்கு ராஜகோபால் நாடார் காலி விட்டு மனை, கிழக்கு: S ராஜரத்தினம் சொந்தமான மனை, மற்கு ரெட்டைமலை சீனிவாசன் ரோடு.

குறைந்துட்ச கேட்பு விலை ₹ 94.01 லட்சம் டேவணித்தொகை ₹ 9.40 லட்சம் ஏம் உயர்வுத்தொகை ₹ 0.50 லட்சம்

ペニエ 信仰 ひの ターオ **சேர்க்கப்படவில்லை.** விலைக்குறிப்பீட்டாளர்/சொத்தை வாங்குபவரே கு<u>றைக்கு</u>பட்ச கேட்ப விலை அதனுடன் ஏல உயர்வுத்தொகைக்கான 1,00% வருமான வரி/TDS-ஐ செலுத்த வேண்டும் விலைக்குறிப்பிட்டாளர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு முன் மின்கட்டண பாக்கி, சொத்து வரி பாக்கி தன்னள் வரி பாக்கி, இதர சட்டப்படியான நிலுவைகள் முதலானவற்கருக் குறித்து தாங்களே விசாரித்து அறிந்து சொள்ள வேண்டும். இதற்கு வங்கி எந்த வகையிலும் போறுப்பேற்காறு அனைத்து சட்டப்பூர்வமான பாக்கிகளையும் ஏலத்தில் வாங்குபவரே ஏற்க வேண்டும். ' சட்டப்பூர்வ இறலைத்தொகையை வி., வங்கியின் நிலுவைத்தொகைகளுக்கு முன்னுரியை உண்டு.

இ-ஏல தேதி மற்றும் நேரம்: 26.06.2025 காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை https://baanknet.com/ என்ற இணையத்தளத்தில் நடைபெறும். விற்பனை முடியும் வரை தலா 10 திமிடங்கள் கொண்ட நீட்டிப்புகள் அனுமதிக்கப்படும்

சொத்தினை பார்வைபிடுதல் : வேலை நேரத்தில் 26.05.2025 முதல் 25.06.2025 வரை விலைக்குறிப்பீடு படிவத்தினை EMD உடன் விலைக்குறிப்பிடு படிவத்தினை ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி : மாபிக்கும் தேதி : **26.05.2025** முதல் | **26.06.2025** மதியம் 02:50 மணிக்குள்

தொடர்புகொள்ள வேண்டிய நபர்: R,விக்னிஷா Mob: 75300 64647 விரிவான ஏல விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, சேவை வழங்குளர் இணைத்தளமான

https://baanknet.com/ பாங்கவும். தொடர்புக்கு :+91 82912 20220 அல்லது வங்கியின் இணையத்தனமான www.iob.in பார்க்கவும்.

தேதி: 20.05.2025 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன்தாரர்கள் மற்றும் உத்தரவாதமனித்தவர்கள் ஆகியோர்களுக்கு சம்மந்தப்பட்ட கடனிற்கான மேற்குறித்த தேதியில் நடைபெறும் இ-ஒலம் குறித்த 2002 பிணைய நலன் (அமலாக்கம்) விதிகளின் விதி 8(6) மற்றும் விதி 9(1)ன் கீழான அறிவிப்பும் இதுவோகும்.

அரசு சார்பு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு ஊழியாகளே காரணம்

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி


புதுச்சேரி, மே 23: புதுவை அரசு சார்பு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியர்க ளின் அலட்சியத்தால் அவை நஷ் டத்தில் இயங்கும் நிலை ஏற்பட் டது என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி குருமாம்பேட்டி லுள்ள கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் நீண்டகால ஒப் பந்த அடிப்படையில், அமுல்

ஐஸ்கிரீம் உள்பட தினமும் 10,000 லிட்டர் பால் பொருள்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு ரூ.34 கோடியில் 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவைக்கு தினமும் 1.20 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், பாண்லேவுக்கு புதுச்சேரியிலிருந்து 60,000 லிட்டரே கிடைக் கிறது. மீதி 40,000 லிட்டர் தமிழகத்தில் இருந்தே வாங்கப்படுகிறது. படித்தவர்கள் கறவை மாடுகளை வளர்த்து பால் பண்ணை மூலம் வருவாய் ஈட்டலாம். ஆனால், பாண் லேவில் பால் பொருள்கள் உற்பத்தி வெளி நிறுவனம் கோரும் அளவுக்கு இல்லாதது பெருங்குறைதான்.



வெளிநிறுவனங்கள் லிட்டர்தேவை எனக்கேட்டால், 2,000 லிட்டர் வழங்கப்படுகிறது. அதனால், பாண்லே உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மேம் பட ஊழியர்கள் ஒத்துழைப்பு அவசியம். ஊழியர்களில் பாகிப் பேர் வேலைக்கு வருவதில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார் கள் எனத் தெரியவில்லை என

பாண்லே நிர்வாகத்தினர் கூறு கின்றனர். அதனால், நிறுவனம் நஷ்டம டைந்து ஊழியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு சார்பு நிறுவனங்கள் லாபத்தில் செயல்பட்டால்தான் வேலை தர முடியும். ஊதியத்தை முறைப்படி வழங்க முடியும். பணிநிரந்தரம் செய்ய முடியும் என்பதை உணர்ந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். லாபத்தில் இயங்கிய அரசு சார்பு நிறுவனங் கள் நஷ்டமடைந்ததற்கு ஊழியர்கள் முறைப் படி வேலை செய்யாததே காரணம் என்றார்

நிகழ்ச்சியில் தேசிய பால் வள வாரியத் தலைவர் மீனேஷ் ஜா, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், ஆதிதிராவிடர், பழங் குடியினர் நலத் துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சௌகான், அரசுச் செயலர் ஜெயந்த்குமார் ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: "ராமமந்திரம்", இராஜபாளையம் - 626 117. பெருநிறுவன அலுவலகம்: 98-A, Dr. ராதாகிருஷ்ணன் சாலை, சென்னை - 600 004. CIN: L26941TN1957PLC003566; இமெயில்: ksn@ramcocements.co.in

2025 மார்ச் 31 ஆம் நாள் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த லாப நஷ்ட அறிக்கையின் சுருக்கம்

(ரூ.கோடியில்) முடிந்த ஆண்டு தணிக்கையானது தணிக்கையாகாதது தணிக்கையானது தணிக்கையானது விவரம் எண் 31-03-2024 31-03-2025 31-12-2024 31-03-2024 31-03-2025 2,409.72 1,994.26 2,691.84 8,559.57 9,415.27 விதிவிலக்கு இனங்களுக்கான நிகர லாபம், வரிக்கு முன் 35.32 2.55 174.77 119.90 541.66 விதிவிலக்கு இனங்கள் (குறிப்பு எண்: 5 ஐப் பார்க்கவும்) 188.58 10.83 199.41 இந்த கால வரம்புக்கான நிகர லாபம், வரிக்கு முன் 46.15 191.13 174.77 319.31 541.66 இந்த கால வரம்புக்கான நிகர லாபம், பின்வருபவைக்குரிய வரிக்கு பின் மூல நிறுவன ஈக்விட்டி பங்குதாரர்களுக்குடையது 182.38 272.65 359.95 27.41 129.04 கட்டுப்படுத்தாத பங்குதாரர்களுக்குடையது (0.80)(3.08)(3.46)(1.76)(0.48)மொத்தம் 25.65 181.58 128.56 269.57 356.49 இந்த கால வரம்புக்கான ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த வருமானம், பின்வருபவைக்குரிய வரிக்கு பின் மூல நிறுவன ஈக்விட்டி பங்குதாரர்களுக்குடையது 424.15 3.05 199.56 121.33 262.88 கட்டுப்படுத்தாத பங்குதாரர்களுக்குடையது (0.71)(3.10)(1.86)(0.49)(3.41)1.19 198.85 120.84 259.78 420.74 செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனம் 23.63 23.63 23.63 23.63 23.63 பிற ஈக்விட்டி 7,418.02 7,214.27 செக்யூரிட்டீஸ் பிரிமியம் கணக்கு 50.59 50.59 7,442.14 7,241.49 நிகர மதிப்பு செலுத்தப்பட்ட கடன் மூலதனம் 4,652.10 4,916.82 மூலதன மீட்பு காப்பு நிதி 1.63 1.63 கடன்பத்திர மீட்பு காப்பு நிதி கடன்-ஈக்விட்டி விகிதம் (மடங்குகளில்) 0.63 0.68 கடன் சேவை கவரேஜ் விகிதம்(மடங்குகளில்) 1.18 1.86 வட்டி சேவை கவரேஜ் விகிதம் (மடங்குகளில்) 2.77 3.16 பங்கு ஒன்றுக்கு ஈட்டியது ரூ.1/-தலா (ரூ.பை) (ஆண்டு கணக்கில் அல்ல) அடிப்படை: 7.62 11.53 15.77 1.16 5.65 திட்பம் குறைந்தது: 7.62 5.65 15.77

குறிப்புகள்: விரிவான படிவத்தில் அமைந்த மேற்படி காலாண்டில் முடிவடைந்த/ ஆண்டில் முடிவடைந்த தணிக்கையான லாப் நஷ்ட அறிக்கையின் கருக்கம் SEBI (பட்டியலிடும் கடமைகள் மறற் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015, ஒழுங்குமுறை 52-ன் கீழ் பங்கு பரிவர்த்தனை நிறுவனங்களிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் முடிவடைந்த / ஆண்டில் முடிவடைந்த தணிக்கையான லாப நஷ்ட அறிக்கையின் முழு வடிவம் பின்வரும் இணையதளங்களில் கிடைக்கின்றன: மும்பை பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் இணையத்தளம் www.bseindia.com, தேசிய பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் இணையத்தளம் www.nseindia.com மற்றும் இந்த நிறுவனத்தின் இணையத்தளம் https://www.ramcocements.in/investors/financials அறிவித்தல்கள் தொடர்பாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) (பட்டியலிடும் கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015, ஒழுங்குமுறை 52(4)- 54(2) & (3))இல் குறிப்பிடப்பட்டுள்ள இதர விவரங்கள் பங்கு பரிவர்த்தனை நிறுவனங்களிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அவற்றை பங்கு பரிவர்த்தனை நிறுவனங்களின்

இணையதளங்களில் காணலாம்: அஃதாவது www.bseindia.com, www.nseindia.com மற்றும் இந்த நிறுவனத்தின் இணையதளம் https://www.ramcocements.in/investors/financials 3. நிறுவனங்கள் சட்டம், 2013-இன் பிரிவு 133 இன் கீழ் விவரிக்கப்பட்டுள்ள இந்திய கணக்கியல் தரநிலைகள் (Ind AS) இதனுடன் அதன் கீழான தொடர்புள்ள விதிகள் மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) (பட்டியலிடும் கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015-இன் (திருத்தப்பட்டதின்படி) ஒழுங்குமுறை 33-இன் விதிமுறைகளுக்கு இணங்க இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது. மேற்படி நிதி நிலை முடிவுகள் தணிக்கை குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 22-05-2025 அன்று நடந்த அவர்களது கூட்டத்தில் இயக்குனர்கள் வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

4. நிதியாண்டு 2024-2025-க்கான தலா ரூ.1/- மதிப்புடைய ஈக்வுட்டி பங்கு ஒன்றுக்கு ரூ.2/- ஈவுத்தொகையை இயக்குனர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. 5. விதிவிலக்கு இனங்களின் தகவல்கள்

(ரூ.கோடியில்) வரி விளம்பரம் முடிந்த காலாண்டு முடிந்த ஆண்டு தணிக்கையான<u>து</u> விவரங்கள் தணிக்கையானது தணிக்கையாகாதது தணிக்கையானது 31-03-2025 31-03-2024 31-03-2025 31-12-2024 31-03-2024 (a) முதலீடுகள் விற்பனை மீதான லாபம் (ஒருங்கிணைந்த சரிப்படுதலுக்குப் பிறகு) 149.70 149.70 49.71 (b) உபரி நிலங்கள் விற்பனை மீதான லாபம் 10.83 38.88 10.83 188.58 199.41

6. மிக முக்கியமான தனித்த நிதி தகவல்கள் (ரூ.கோடியில்) முடிந்த ஆண்டு தணிக்கையாகாதது தணிக்கையானது தணிக்கையானது தணிக்கையானது விவரங்கள் 31-03-2024 31-03-2025 31-12-2024 31-03-2024 31-03-2025 8,539.1 9,392.17 2,404.90 1,987.83 2,687.30 மொத்த வருவாய் 333.35 465.74 543.47 49.26 162.27 நிகர லாபம் வரிக்கு முன் நிகர லாபம் வரிக்குப் பின் 30.99 325.32 121.39 417.39 394.98

. P.R வெங்கடராம ராஜா

் ப் நிர்வாக இயக்குநர்

7. 31-03-2025 மற்றும் 31-03-2024 ஆகியவற்றில் முடிந்த காலாண்டுக்கான எண்களானவை, முழு நிதி ஆண்டு மற்றும் தொடர்புடைய நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரையான வெளியீட்டு ஆண்டு தொடர்புடைய தணிக்கையான முடிவுகளுக்கிடையே சமன்செய்யப்பட்ட எண்கள் ஆகும். 8. முந்தய கால வரம்புக்கான எண்கள் தேவைக்கேற்ப ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன/ மறுபடியும் இடம்பெற்றுள்ளன. 🧩 🐫 தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் -க்காக

PUBLIC NOTICE CHANGE OF NAME **CHANGE OF NAME**

My daughter,

VINISHASRI MAHENDRA KUMAR, born on 26th July 2011 (District of Birth: Regensburg-Germany), residing at Plot No. 971, 3rd Main Road, Ramnagar South, Madipakkam, Chennai-600 091, shall

henceforth be known as

M. VINISHASRI

Chennai, 13th May 2025.

A G Mahendra Kumar (Father)

அறிக்கை வெளியிட ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை, மே 23: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி *ஆ*கியோர் அவதூறுகருத்துகளைக்கொண்ட அறிக்கை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி யிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார். இதற்கிடையே, மாதம் ரூ. 40 லட் சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இதன் மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரவி மோகன், பாடகி கெனி ஷாவுடன் அண்மையில் திருமண நிகழ்வில் பங்கேற்ற விவகாரத்தில் ஆர்த்தி நீண்ட அறிக் கையை வெளியிட்டார். தொடர்ந்து ரவி மோகனும் பதில் அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட் டுகளைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க மனைவி ஆர்த் திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக் கையுடன் நடிகர் ரவி மோகன் சென்னை உயர்

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள், இரு தரப்பினரும் பரஸ் பரம் எந்த அவதூறு கருத்துகளையும் தெரி விக்க மாட்டோம் என்றும், இரு தரப்பும் ஏற் கெனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவ தாகவும் தெரிவித்தனர்.

மேலும், இருவர் குறித்து சமூக வலைதளங் களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரு தரப்

பினரும் அவதூறு கருத்துகளைத் தெரிவிப் பதைத் தவிர்க்க வேண்டும், எந்த அறிக்கை யும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்

மேலும், ஏற்கெனவே பொதுத் தளத்தில் ்பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்க வேண் டுமென இரு தரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதி, நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதி யர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவா திக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

epaper.dinamani.com

சென்னை

22-05-2025

Delhi govt issues advisory to hospitals after 23 test positive; 4 cases in Ghaziabad

PRESS TRUST OF INDIA New Delhi, 23 May

The national capital has reported 23 Covid-19 cases and four people have tested positive in Uttar Pradesh's Ghaziabad, prompting the Delhi government to issue an advisory asking all hospitals to prepare for availability of beds. oxygen, medicines, and vaccine.

According to a report released by District Surveillance Officer Dr R K Gupta, all four cases were reported from the Trans-Hindon area of the district.

was verifying the details whether said. patients are residents of Delhi or have travel history outside the

"The Delhi government is fully prepared to deal with any situation. We have already coordinated with all medical superintendents, doctors, and their teams across hospitals in the capital," Singh said in a state-

In terms of preparedness, hospitals and healthcare facilities have been placed on alert, and all necessary resources are being On Friday, Health Minister mobilised to ensure rapid Pankaj Singh said the government response and care, the statement

The health department continues to monitor the situation closely and will provide timely updates to the public, he said, adding that citizens are advised to follow all health and safety guidelines and cooperate with authorities as needed.

The government has asked health institutions to send all positive samples for genome sequencing to Lok Nayak Hospi-

refresher training of dedicated staff may be conducted and daily reporting of Influenza-like Illness

(ILI) and Severe Acute Respiratory Illness (SARI) cases in all health facilities (OPD/IPD) on the Integrated Health Information Platform (IHIP) portal must be ensured. The advisory also states that respiratory etiquettes are to be followed, including the wearing of masks on hospital premises and health facilities.

Several states, including Gujarat, Haryana, and Kerala, are reporting Covid-19 cases.

Thursday, According to the advisory, recorded 15 new coronavirus cases, while three cases of Covid infection were reported from Gurugram and Faridabad.

IndiGo flight denied entry into Pak airspace amid hailstorm: DGCA

New Delhi, 23 May

The turbulence-hit Delhi-Srinagar IndiGo flight, which made an emergency landing with a damaged nose on May 21, was denied permission to divert into Pakistani airspace to evade thunderstorms, the Directorate General of Civil Aviation (DGCA) said on Friday.

The denial from Lahore Air Traffic Control (ATC) on Wednesday came amid a broader airspace restriction imposed by Pakistan on Indian carriers. Islamabad had closed its airspace to Indian civil flights two days after the April 22 terror attack in Pahalgam, in which 26 people, mostly Hindus, lost their lives.

"As per crew statement, they requested Northern control (IAF) for deviation towards left (International Border) due to weather on the route, however it was not approved. Later crew contacted Lahore to enter into their airspace to avoid the weather but the same was refused too," the DGCA mentioned.

The IAF typically manages access to controlled airspace in northern regions for civilian aircraft under certain conditions. In this case, the crew's request to deviate left, towards the international border to escape inclement weather, was not approved by the IAF's Northern control unit. With limited options, the pilots then reached out to Lahore ATC to briefly enter Pakistani airspace, but that request was also

denied. Sanjiv Kapoor, former chief strategy and commercial officer of Vistara Airline, explained on X, "Note that absent a MAYDAY or Emerg-



The denial from Lahore ATC on Wednesday came amid a broader airspace restriction imposed by Pakistan on Indian carriers

ency call at the time of making requests to fly over closed airspace, this DGCA statement indicates even the IAF refused alternate routing clearance closer to the border that was requested. The pilots did a phenomenal job given the constraints.'

"Route change requests were denied twice: once each by IAF and Pakistan. There are NOTAMs (notice to airmen) restricting where one can fly. To overrule NOTAMs, an emergency must be declared. It appears it was not declared until later to Srinagar ATC. Pilots did the best they could under the circumstances," said Kapoor, who has also worked as chief oper-

Pak extends closure of airspace for Indian flights

Pakistan on Friday extended closure of its airspace for Indian flights until June 24, according to a new NOTAM (notice to Airmen) issued by the Pakistan Airports Authority (PAA). The extension follows the International Civil Aviation Organisation rules that restrict such closure for a month at a time. "The ban on Indian aircraft flying over Pakistan airspace has been extended until 4:59 am June 24, 2025," the Pakistan Airports Authority said in a statement here. All aircraft that are Indian-registered, operated, owned, or leased will remain subject to the ban, the PAA statement said.

ating officer of SpiceJet.

Unable to alter course or turn back due to roximity to the thunderstorm, the pilots were left with no option but to fly through the adverse weather, the DGCA's statement on Friday noted. The aircraft then encountered severe turbulence and hailstorm activity, leading to multiple system alerts. These included warnings for 'Angle of Attack fault," "Alternate Law protection lost," and "Backup speed scale unreliable".

The crew manually flew the aircraft through the storm. After executing all necessary emergency procedures, they declared a 'PAN PAN situation to Srinagar ATC and were provided radar vectors for approach. The aircraft landed safely in Srinagar with the auto thrust system operating normally. No passengers injured.

SAURABH SHARMA

One often has to be reminded of their talent and told: "Hev. you have it in you." In the Indian-American comic Zarna Garg's case, that person was her daughter Zoya, who asked her mother to try her hand at stand-up comedy. It'd have been daunting for Garg to embark on this ambition, 18 "failed LLCs later". But Garg acted on her "special gift" and transformed herself into Auntie Zarna, her onstage persona and as her fans love to call her, bursting onto the standup comedy scene after being a "stayat-home mom" for 16 years.

Garg's jokes have a near-universal appeal. She encapsulates in them the trials and tribulations of everyday life, enhancing relatability. The avatar of a no-nonsense, middle-class Indian mom further accentuates her screen presence. She's likeable, and the reels and videos she posts are unskippable. But lately, she has been in the news because of her book, This American Woman: A One-in-a-Billion Memoir.

Comprising 21 chapters, one of which is written by Zoya, the book begins with a question Garg had asked her agent: "Do Tina Fey and Amy Poehler need an opener for their new tour?" The response to this question paid dividends, though Garg doubted whether these two famous figures were "ready for a foul-mouthed real-life Indian auntie who hated meditation". This anecdote in the introduction to this book intrigues the reader to learn about the "transformation of a loudmouthed, backtalking Mumbai teen into a manic, deranged Manhattan housewife, and then back into her loudest, backtalkingest, most unshutable beast form: a New York City standup comedian".

The initial chapters describe how Garg was an "oops" child. Her mother didn't want anything to do with children, for she had already brought her siblings up and gotten them married before marrying herself to a 37-year-old man who had three children from his previous marriage. Perhaps that explains a sort of indifference Garg may have experienced as a child from her mother. However, her siblings,



This American Woman: A One-in-a-Billion

by Zarna Gard Published by Penguin Random House 306 pages ₹799

much older than her, mothered and fathered her. Sister Sunita became a friend-cum-confidante, while Suresh acted as that brothercum-protective figure. Such siblings are comforting when your father happens to be a taskmaster. He wanted to be obeyed. Though Garg admired him, she critiqued him for thinking nothing beyond what he believed a girl child or a woman must do: Marry and rear children.

As one sifts through the pages of this breezy memoir full of interesting anecdotes and life lessons, two subliminally influential experi-

riage can be noted.

ences that helped shape Garg's life before her mar-

First, despite being in

the patriarchal strongholds of her husband, Garg, "the original troublemaker", remained nonchalant. There was something more to her that people got to learn only upon her death — the

evidence of her philanthropy. Garg notes that even after 35 years of her mother's death, the ones she helped still think of her.

Second is visiting her sister Sunita and her husband Deepak in Akron, Ohio, in 1983. Experiencing the freedom of roaming freely without thinking of being unsafe or raped or thinking that a "kid [there] really can be a kid" was revelatory and revolutionary to an eight-yearold Zarna. But more than that, it

was an encounter at an American nightclub with a DJ. Upon being asked if she was comfortable, a young Garg replies, "No, I don't like this at all, but that only proves am an intellectual destined for great things!" This made the DJ laugh and confused the young girl. Garg writes, "When I vocalised my opinions in India, people usually told me I was crazy or stupid or to shut up. Only Suresh took me seriously. I wasn't prepared for laughter."

But there's this third thing that she experiences only after her marriage, noticing the unshakeable belief her husband had in her at a charity event. People were having fun at her expense when her husband, Shalabh, quipped that "they're all scared that one day you're going to find your thing, and then you'll simply be unstoppable".

Nothing prepares one for such moments. The thing that this memoir, written in a conversational tone, teaches you is that you must take life as it comes. As in the case of Garg, it may so happen that you may have to escape being married at 14 or find your husband on an "Indian singles website" or think of everything failing all over again when you happen to make inroads into your calling when the world gets a lockdown because of a pandemic. But then, the only way to respond to tragic situations is not to lose the ability to laugh, which is precisely what Garg has done throughout her life. Even in her writing. For example, no matter whether a chapter technically deals with grief or guilt, Garg's writing has the quality of delivering a joke on paper.

While there's an implicit critique of race, caste, and class, there seems to be a celebration of the American capitalist way of living. There's a moment when Garg notes that now she knows what "[her] price is". This commonplace acceptance of this notion as a metric to gauge others' success is in many ways problematic. Nonetheless, Garg's memoir is thoroughly readable and keeps you in stitches, inspiring you to take charge of your life. Most importantly, it makes you believe that it's perfectly all right to start again whenever you want, or are ready.

The reviewer is a Delhi-based culture critic. On Instagram/X: @writerly_life



THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: "Ramamandiram", Rajapalayam - 626 117. Corporate Office: 98-A, Dr.Radhakrishnan Salai, Chennai 600 004. CIN: L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE QUARTER AND YEAR ENDED 31st MARCH 2025

S.			Quarter Ended	Year Ended		
No.	Particulars	Audited	Un-Audited	Audited	Aud	dited
		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024
1	Total Income	2,409.72	1,994.26	2,691.84	8,559.57	9,415.27
2	Net Profit before exceptional items and tax	35.32	2.55	174.77	119.90	541.66
3	Exceptional Items [Refer Note No.5]	10.83	188.58	-	199.41	-
4	Net Profit for the period before Tax	46.15	191.13	174.77	319.31	541.66
5	Net Profit for the period after Tax attributable to					
	- Equity shareholders of the Parent	27.41	182.38	129.04	272.65	359.95
	- Non-Controlling Interest	(1.76)	(0.80)	(0.48)	(3.08)	(3.46)
	Total	25.65	181.58	128.56	269.57	356.49
6	Total Comprehensive Income for the period after tax attributable					
_	- Equity shareholders of the Parent	3.05	199.56	121.33	262.88	424.15
	- Non-Controlling Interest	(1.86)	(0.71)	(0.49)	(3.10)	(3.41)
	Total	1.19	198.85	120.84	259.78	420.74
7	Paid up Equity Share Capital	23.63	23.63	23.63	23.63	23.63
8	Other Equity				7,418.02	7,214.27
9	Securities Premium Account				50.59	50.59
10	Net worth				7,442.14	7,241.49
11	Paid up Debt Capital				4,652.10	4,916.82
12	Capital Redemption Reserve				1.63	1.63
13	Debenture Redemption Reserve				_	_
14	Debt-Equity Ratio (in multiples)				0.63	0.68
15	Debt Service Coverage Ratio (in multiples)				1.18	1.86
16	Interest Service Coverage Ratio (in multiples)				2.77	3.16
17	Earnings Per share of Re.1/- each (Rs.p)					
	(Not Annualized)					
	Basic:	1.16	7.62	5.65	11.53	15.77
	Diluted:	1 16	7.62	5.65	11.53	15.77

Notes:

- 1. The above is an extract of the detailed format of Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss that has been filed with Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss are available on the Bombay Stock Exchange website www.bseindia.com, the National Stock Exchange website www.nseindia.com and on the Company's website https://www.ramcocements.in/investors/financials
- 2. For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website https://www.ramcocements.in/investors/financials 3. The financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 read

with relevant rules thereunder and in terms of regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended). The

Audited

said financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 22-05-2025. $4. \ \ The Board of Directors have recommended a dividend of Rs. 2/-per equity share of Re. 1/- each for the financial year 2024-25.$

Particulars

Rs. in Crores Year Ended

Audited

	31-03-2023	31-12-2024	31-03-2024	31-03-2023	31-03-2024
(a) Profit on sale of investments (after consolidation adjustments)	-	149.70	-	149.70	-
(b) Profit on sale of surplus lands	10.83	38.88	-	49.71	-
Total	10.83	188.58	-	199.41	-
6. Key Standalone financial information					Rs. in Crores
		Quarter End	led	Year I	Ended
Particulars	Audited	Quarter End Un-Audited	led Audited		Ended lited
Particulars	Audited 31-03-2025				

Net Profit before tax 49.26 333.35 162.27 465.74 543.47 325.32 Net Profit after tax 30.99 121.39 417.39 7. The figures for the quarter ended 31-03-2025 and 31-03-2024 are the balancing figures between audited results in respect of full financial year and published year to

date upto the third quarter of the relevant financial year 8. The previous period figures have been re-grouped/re-stated wherever necessary

Chennai 22-05-2025



Quarter Ended

Un-Audited Audited

31-12-2024 31-03-2024 31-03-2025 31-03-2024

For THE RAMCO CEMENTS LIMITED

P.R.VENKETRAMA RAJA MANAGING DIRECTOR

HON'BLE SUPREME COURT MONITORED HOUSING PROJECTS

Through Ld. Court Receiver Executed by

NBCC (India) Limited






BOOKS &

IDEAS



Last Date Submission of EMD 02.06.2025

A perfect abode for your family





3 & 4 BHK Spacious Luxury Apartments

- Project with modern amenities
- Near to Gaur City Mall and in close proximity to renowned hospitals and schools
- India Gate, Anand Vihar ISBT & Railway Station: 30 mins.

e-Auction will be held on: 03.06.2025



Please visit our website: www.nbccindia.in | www.receiveramrapali.in



அப்பாவுக்குப் பிள்ளைத் தப்பாமல்...

சௌந்தர்யனின் மகன் அமர்கீத் மையல்" பட இசையமைப்பாளர்!

திரையரங்குகளில் **'** இன்று ரிலீஸ்

இன்று வெள்ளி திரைக்கு வரும் சினிமா படத்தின் அமர்கீத் என்னும் இளைஞர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யனின்

சேரன் பாண்டியன் (1991), முதல் சீதனம் (1992), சிந்துநதிப் பூவே (1994),புத்தம் புதுப் பயணம்... ஆகிய வெற்றிப் படங்களின் இசையமைப்பாளர் சௌந்தர்யன். "காதல் கடிதம் வரைந்தேன் இவரது உனக்கு...., அடியே அடி சின்ன பாடல்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட பாடல்கள்.

இளைஞர் ஏழுமலை இயக்கத்தில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் திரைக்கதையில் சேது சம்ரித்தி நடித்துள்ள படம் "மையல்".

அமர்கீக் பியானோ சிறந்த வயதிலிருந்து கலைஞர்.15 இசையமைக்கத் தொடங்கி இருக்கிறார். அடித்தளம் வலுவானது. ஓ டி டி இல் பல இசை ஆல்பங்களை



வெப் சீரிஸ் படங்களுக்கும் இசை

திரைக்கு வரும் முதல் படம் "மையல்".

தொடங்கினேன். அப்பா முன்னணி

இசையமைப்பாளர் என்றாலும் நான்

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின்

ரசிகன். எல்லா நுணுக்கங்களையும்

இசையில் அறிந்து புரிந்து கற்று

வருகிறேன்" என்று கூறும் அமர்கீத்,

"என்னை பொறுத்தவரை இசையில்

கவனத்தையும்

இப்போது

அமைத்திருக்கிறார்.

எல்லோர்

வயதில்

இருக்கிறார். பல்வேறு

இசையை கற்கத்

வெள்ளித்

ஈர்க்க

ஒப் பந்தமாக இருக்கிறேன். தந்தையை காட்டிலும் நிச்சயம் இந்த இசை துறையில் சாதிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் இறங்கி கொண்டு இருக்கிறேன்"

சிரித்துக் கொண்டே சொல்கிறார். '1ஆம் வகுப்பு படிக்கும் போதே இவருக்கு இசையில் ஆர்வம் வந்தது. முதலில் கீபோர்டு வாசிக்க கற்றுக் கொண்டான்.

10ஆம் வகுப்பு படிக்கிறபோது இசை மென்பொருள் (சாப்ட்வேர்) படித்து உணர்ந்து – புரிந்து – அறிந்து இசையமைக்கத் துவங்கினான். எஸ்ஆர்எம் கல்லூரியில் பിஎஸ்சி பட்டப்படிப்பில் ஒலி (சவுண்ட்) சம்பந்தமான படிப்பை தொடர்ந்தான். அடுத்து படங்கள். அடுத்தடுத்து ച്ചുഖങ്ങப்படம்.... முயற்சியின் முடிவில் இப்போது மையல் படம் மூலம் திரைக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறான்...'' என்று தந்தை சௌந்தர்யன் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

ஆஷியானா அக்ரோ இண்டஸ்டரீஸ் லிமிடைட

பதிவு அனுவககம் : எண். 34, ஆண்டாள் நகர், பானுரெட்டி சத்திரம், காஞ்சிபுரம் தானுகா, காஞ்சிபுரம் மாவட்டம் - 631 551 (தமிழ்நாடு) தொலைபேசி எண். +914428344820, இணையதளம் : www.aail.in

31 மார்ச், 2025 ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தனியான தணிக்கை செய்யப்பட்ட நீதீநீலை முடிவுகள் சுருக்கம்

		முடி	ந்த காரைன்	rG	முடிந்த ஆண்டு	
ह्य . न जंग	ជ ឿងប្បារ៉េសល៍	தணிக்கை ஆனது	தணிக்கை ஆனது	தணிக்கை ஆனது	தணிக்கை ஆனது	தணிக்கை ஆனது
		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024
1	இதர வருமானம் உள்பட செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	24.04	26.29	28.56	96.36	115.80
2	காலத்திற்கான நீகர மாபம் / (நஷ்டம்) (வரி. வீலக்கு மற்றும் / அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	2.34	2,38	5.63	11.36	12,93
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விலக்கு மற்றும் / அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	2.34	2.38	5.63	11.36	12,93
4	வரிக்கு பின் காலத்திற்கான நீகர லாபம் / (நஷ்டம்) (விலக்கு மற்றும் / அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	1.74	1.79	5.13	8.50	12.43
5	.காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (தாலத்திற்கான மாயம் / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடங்கியது)	1.74	1.79	5,13	8.50	12.43
6	சம பங்கு மூலதனம் (முகமதீப்பு ரூ.10/- ஒரு பங்கு)	460.00	460.00	460.00	460.00	460.00
7	ரிசர்வுகள் (மறுமதிப்தே ரிசர்வுகள் நீங்கலாக) கடந்த ஆண்டு தணிக்கபான நிதிநிலை அறிக்கைபடி	- 4	3-6	367	(201.27)	(206,88)
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (EPS) (ரூபாயில்) (முகமதிப்பு ஒவ்வொன்றம் ரூ. 10/-)					
	(அ) அளதாரண அயிட்டங்களுக்கு முன் அடிப்படை மற்றும் டைனூடம் EPS	0.04	0.04	0.11	0.18	0.27
	(ஆ) அசுதாரண அயிட்டங்களுக்கு பின் அடிப்படை மற்றும் டைஹாட்ட EPS	0.04	0.04	0.11	0.18	0.27

கு**றிப்புகள்** : 1 மேற்கண்ட முடிவுகள் தணிக்க குழுவினாக் ஆய்வு செய்யப்பட்டு மே 22, 2025 அன்று நடைபெற்ற இயக்குணர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்சல் செய்யப்பட்டு. மார்ச் 31, 2025ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தனியான தணிக்கை செய்யப்பட்ட நீநீநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. மார்ச் 31, 2025ல் முடிந்த காலண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேத் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளமாக www.aail.in -ல் உள்ளது ஆஷியானா அக்ரோ இண்டஸ்டரீஸ் லியிடைட்டுக்காக

பவன் குமார் M. இடம் : சென்னை முழுநேர இயகுன

DIN: 02438906

தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 'ராமமந்திரம்', ராஜபாளையம் 626 117. கார்ப்பரேட் அலுவலகம்: எண். 98–ஏ, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சென்னை–600 004. CIN :L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

> 31 மார்ச் 2025–ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கையான தொகுக்கப்பட்ட லாபம் மற்றும் நஷ்ட அறிக்கையின் சுருக்கம்

ரூ. கோடிகளில்

			காலாண்டு முடிவு		ஆண்டு முடிவு		
வ. எண்.	விவரங்கள்	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்	பயப்பட்டது	
		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024	
1	மொத்த வருவாய்	2,409.72	1,994.26	2,691.84	8,559.57	9,415.27	
2	விதிவிலக்கான பொருட்கள் மற்றும் வரி செலுத்துவதற்கு முன்பான நிகர லாபம்	35.32	2.55	174.77	119.90	541.66	
3	விதிவிலக்கான பொருட்கள் (குறிப்பு 4ஐ பார்க்கவும்)	10.83	188.58	-	199.41		
4	வரி செலுத்துவதற்கு முன்பான நிகர லாபம்	46.15	191.13	174.77	319.31	541.66	
5	வரி செலுத்திய பின்பான காலத்திற்கான நிகர லாபம் — மூல சரிவிகித பங்குதாரர்களுக்கு உடையது — கட்டுப்படுத்தாத வட்டிக்கு உடையது மொத்தம்	27.41 (1.76) 25.65	182.38 (0.80) 181.58	129.04 (0.48) 128.56	272.65 (3.08) 269.57	359.95 (3.46) 356.49	
6	வரி செலுத்திய பின்பான காலத்திற்கான மொத்த ஒருங்கிணைந்த வருவாய் – மூல சரிவிகித பங்குதாரர்களுக்கு உடையது – கட்டுப்படுத்தாத வட்டிக்கு உடையது மொத்தம்	3.05 (1.86) 1.19	199.56 (0.71) 198.85	121.33 (0.49) 120.84	262.88 (3.10) 259.78	424.15 (3.41) 420.74	
7	செலுத்தப்பட்ட சரிவிகித மூலதனப் பங்கு	23.63	23.63	23.63	23.63	23.63	
8	இதர சரிவிகிதம்				7,418.02	7,214.27	
9	பத்திரங்களின் பிரீமியம் கணக்கு				50.59	50.59	
10	நிகர மதிப்பு				7,442.14	7,241.49	
11.	செலுத்தப்பட்ட கடன் மூலதனம்				4,652.10	4,916.82	
12	மூலதனத் திருப்பிச் செலுத்தலுக்கான இருப்புத் தொகை				1.63	1.63	
13	கடன் பத்திர மீட்பு இருப்பு				-	-	
14	கடன் – சமவிகித வீதம் (மடங்குகளில்)				0.63	0.68	
15	கடன் சேவை அடக்க வீதம் (மடங்குகளில்)				1.18	1.86	
16	வட்டிச் சேவை அடக்க வீதம் (மடங்குகளில்)				2.77	3.16	
17	ரூ.1/— மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கான வருமானம் (ரூ.) (வருடாந்திரமாக்கப்படாதது) அடிப்படை பெருக்கம்	1.16 1.16	7.62 7.62	5.65 5.65	11.53 11.53	15.77 15.77	

நப்புகள். மேலே உள்ளவை SEBI (பட்டியலிடும் கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குவிதிகள் 2015, ஒழுங்குவிதி 52—இன் கீழ் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டுக்கான விரிவான தணிக்கை செய்யப்பட்ட லாபம் மற்றும் நஷ்ட அறிக்கையின் சுருக்கமாகும். காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட லாபம் மற்றும் நஷ்ட அறிக்கையின் முழுமையான வடிவம் மும்பைப் பங்குச் சந்தையின் www.bseindia.com இணையதளத்திலும் தேசியப் பங்குச் சந்தையின் www.nseindia.com இணையதனத்திலும்

அதாவது www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளமான https://www.ram.cocements.in/investors/financialsல் அணுகலாம்

துறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய கணக்கியல் தூநிலைகள் (Ind AS) மற்றும் SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் விதிமுறைகள், 2015ன் (திருத்தப்பட்டபடி) விதிமுறை 33ன் கீழ் மற்றும் அதன் கீழ் தொடர்புடைய விதிகள் ஆகியவற்றுக்கு இணங்க, நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன மேற்கூறிய நிதி முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 22.05.2025 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன. இயக்குனர்கள் குழு 2024-25 நிதி ஆண்டில் தலா ரூ.1/- என்ற சரிவிகித பங்கிற்கு ரூ.2/- ஈவுத்தொகையை பரிந்துரைத்துள்ளது.

தனித்த நிதிநிலைத் தகவலின் முக்கிய கூறுகள் ரூ.கோடிகளி காலாண்டு முடிவு ஆண்டு முடிவு தணிக்கை செய்யப்பட்டது தணிக்கை செய்யப்படாதது தணிக்கை செய்யப்பட்டத தணிக்கை செய்யப்பட்டது 31-03-2025 31-03-2025 31-12-2024 31-03-2024 31-03-2024 (அ) முதலீடுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் (தொகுப்பு சரிசெய்தலுக்குப் பிறகு) 149.70 149.70

10.83

VILLISSE TO THE PROPERTY OF TH	10.00	100.00		100.11		
6. முக்கிய தனித்த நிதிநிலைத் தகவல்						
		காலாண்டு முடிவு				
விவாங்கள்	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செ	ய்யப்பட்டது	
OBJORNÍ NA COUNT	31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024	
மொத்த வருவாய்	2,404.90	1,987.83	2,687.30	8,539.10	9,392.17	
வரி செலுத்துவதற்கு முன்பான நிகர லாபம்	49.26	333.35	162.27	465.74	543.47	
வரி செலுத்திய பின்பான நிகர லாபம்	30.99	325.32	121.39	417.39	394.98	

7. 31.03.2025 மற்றும் 31.03.2024இல் முடிவடைந்த காலாண்டின் புள்ளிவிவரங்கள், முழு நிதியாண்டு மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டு முதல் தொடர்புடைய நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரையிலான தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளுக்கு இடையிலான சம்நிலை புள்ளிவிவரங்கள் ஆகும். 8. முந்தைய காலக்கட்டத்தின் புள்ளிவிவரங்கள் தேவையான இடங்களில் மறுசேர்க்கை / மறுகுறிப்பீடு செய்யப்பட்டுள்

(ஆ) உபரி நிலங்களை விற்றதன் மூலம் கிடைக்கும் லாபம்



38.88

188 58

கி ராம்கோ சிமெண்ட்ஸ் விமிபெட்டக்க பி.ஆர். வெங்கட்ராம ராஜ நிர்வாக இயக்குல

49.71

199 41

10ம் வகுப்பு தேர்வில் சாதனை: கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பாராட்டு

கள்ளக்குறிச்சி, மே. 23– கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த பாரதி பள்ளி மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

கள்ளக்குறிச்சியில் பாரதி நிறுவனங்கள், பங்காரம், பவர் ஆகிய ഇ്വപ്പ്, சின்னசேலம் இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது**.** இப்பள்ளியில் பயின்ற மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி மேஷவர்த்தினி 500 க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விபரம் வருமாறு:-தமிழ்–99, ஆங்கிலம் – 99, கணிதம் – 97, அறிவியல் –100, சமூக அறிவியல் - 99 என மொத்தம் 494 மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல் மாணவி சாய்ஸ்ரீ 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் , மாணவிகள்



வித்யாஸ்ரீ, விஸ்விதா ஆகிய இரண்டு பேரும் 487 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். அறிவியல் பாடத்தில் 22 பேர் 100க்கு தாளாளர் கந்தசாமி, ஆக்சாலிஸ் பள்ளி 100 எடுத்துள்ளனர். பள்ளியில் 400 க்கு மேல் 36 மாணவர்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் முதல் 3

பொன்னாடை போர்த்தி பாராட்டி,

இடங்களை பிடித்த மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா

பரிசு வழங்கினார்.

சாதனை படைத்த மாணவிகளை கல்வி பாரகி நிறுவனங்களின் தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்தி பரத்குமார், பள்ளி முதல்வர்கள் ராமசாமி , சுமதி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பெயர் மாற்றம்

mair Ashok Krishna Rai

பிறந்த தேதி :15-06-1984 எண் 768, 4வது பிளாக், மொகப்பைய

மேற்கு, சென்னை- 600037, தமிழ்நாடு என்ற முகவரியில் வசிக்கும் நான் இனிமேல்

Ashokkrishnaraj S என்று அழைக்கப்படுகிறேன்

- Ashok Krishna Raj

பெயர் மாற்றம் BALA MANI ASIRVATHAM க/பெ. Asirvatham பிறந்த தேதி: 03/06/1942

பிறந்த மாவட்டம்: திருநெல்வேலி, பிளாட் எண்.3, கதவு எண்.2/1071 கோகுல் நகர் முதல் பிரதான சாலை, பெரும்பாக்கம்,

காஞ்சிபுரம் தமிழ்நாடு 600100 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி J BALAMANI என அழைக்கப்படுவேன்.

BALA MANI ASIRVATHAM

IN THE COURT OF VII ADDITIONAL FAMILY JUDGE, 0.S. No. 8 OF 2025

Mohammed Nadeem Uddin

Mr. Mohammed Nadeem Uddin, S/o. Mr.P.A. Syed Afzal, 4F, Block No.10, Jains Sunderbans Apartments, Nolambur, Chennai-600095. Please take notice in the above O.S. No. 8 of 2025 which stands o.s. No. 8 of 2025 which stands posted on 23.06.2025 at 10.30 am. Hence you are required to appear either in person or through a pleader to answer the above petition on 23.06.2025 at 10.30 am before the Hon'ble VII Additional Family Court at

Chennai failing which the matter will be decided in your absence.

D.SUJATHA Counsel for Plaintit

BEFORE THE STATE CONSUMER DISPUTES

F.A. No.74/2025 R. Elangovan .. Appellant

Divisional Manager, United India Insurance Co. Ltd. 5th Floor, PLA Rathna Tower No.212, Anna Salai Chennai - 600006. And 2 others ...Respondents

M.T. India Health Insurance T.P.A. Pvt. Ltd., Guna Complex, No.443 & 445, Anna Salai, Teynampet, Chennai -600018. ..3rd Respondent

The Appellant has filed appeal in F.A. No.74 /2025 before the State Consumer Disputes Redressa Commission, Chennai. The said matter came up for hearing before and the Hon'ble Commission was pleased to order notice to you through Paper Publication returnable by 18.06.2025.

Take notice that you are appear before the Hon'ble Consumer Disputes Redressa Commission, Chennai on 18.06.2025 at 10.00 a.m. either in person or through your Counsel failing which the matter will be decided in your absence N.PO VANALINGAM

BEFORE THE HON'BLE I ADDITIONAL FAMILY JUDGE AT CHENNAL

M.C. No. 658 of 2024 . M. Surumbar Khuzhali D/o. Muruganandan 2. P. Advikaa (Minor) D/o. V. Premkumar

Rep. by her mother and natural guardian M.Surumbar Khuzhali V. Premkumar ...Respondent

-VS-V. Premkumar S/o. S. Vasagar, No. 2B, Ayya Flat, 2nd Cross Street, 6th Main Road, Dhandeeswaram, Velachery, Chennai - 600042.

..Respondent The Petitioners filed the above M.C. No.658 of 2024 against you before the Hon'ble I Additiona Family Court Judge, Chennai seeking for monthly maintenance amount to the pétitioners. The said case came up for hearing on 20.05.2025 and the Hon'ble Judge directed the petitioners to issue summons through Paper Publication for the hearing 17.06.2025. You are required to appear on 17.06.2025 a 10.30 a.m. before the Honble Additional Family Court Judge at Chennai, failing which orders will be passed in your absence in accordance with law.

M. Surumbar Khuzhali For herself and on behalf of the 2nd petitioner (minor)

(expleo)

Expleo Solutions Limited

CIN No:L64202TN1998PLC066604

Registered & Corporate office: 6A, Sixth Floor, Prince Infocity II, No. 283/3 & 283/4, Rajiy Gandhi Salai (OMR), Kandanchayadi, Chennai-600 096, INDIA Website: https://investors.expleo.com; Tel:+91 44 4392 3200

CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2025

(Rs. In Million Quarter ended Year ended Quarter end Particulars 31-Mar-25 31-Mar-24 (Audited) (Audited) (Audited) Total Income from Operations 2,557,96 2,554.11 10,247.96 Net Profit / (Loss) for the period / year (before Tax, Exceptional items) 355.23 1,392,40 261.93 Net Profit / (Loss) for the period / year before Tax (after Exceptional Items) 355,23 1,392,40 261,93 Net Profit/ (Loss) for the period / year after tax (after Exceptional items) 240.76 1,032.43 156.99 Total Comprehensive Income for the Period / year [comprising Profit for the period after tax and Other Comprehensive (Income after tax)] 236,18 1,022.92 147.63 Equity Share Capital 155.20 155.20 Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance 5,956.31 5,956.31 5,147.12 Sheet of the previous year As at March As at March As at March 31,2024 31, 2024 31, 2023 Earnings per Equity Share (Face value of Rs. 10/- each) (for continuing - Basic (Rs.) 15.51 66.52 10.12

Note: The above is an extract of the detailed format of Quarter and Year ended March 31, 2025 Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full form of the Quarter and Year ended March 31, 2025 Financial Results are available on the Stock Exchange(s) websites of NSE ww.nseindia.com), BSE (www.bseindia.com) and also in our Company's website (https://investors.expleo.com)

Particulars	Quarter ended	Year ended	Quarter ender
	31-Mar-25	31-Mar-25	31-Mar-24
	(Audited)	(Audited)	(Audited)
Net Sales / Income from Operations	2,557,96	10,247,96	2,554.11
Prolit/ (Loss) from ordinary activities before tax	396.58	1,278.76	232.58
Net Profit/ (Loss) from ordinary activities after tax-	288.81	953.44	134.59
Total Comprehensive Income for the period	283.95	947.47	124.68

By order of the Board

15,51

Place: Bengaluru

- Diluted (Rs.



Phani Tangirala

Managing Director & CEO

10.12

இசட் எஃப் கமர்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் CIN: L34103TN2004PLC054667

பதிவு அனுவகைம்: வினாட் எண். 3 (SP), 3-வது மெயின் ரோடு, அம்பத்தூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட், @a edicorea - 600 058. Telephone No.91 44 42242000, Fax No.91 44 42242009; email: cvcs.info.india@zf.com; website; www.zf.com

அஞ்சல் வாக்கு பற்றிய அறினிப்பு

நிறுவணங்கள் சட்டம் 2013, பிரிவு 108, 110 மற்றும் நிறுவணங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ன் விதி 20 மற்றும் 22 மற்றும் செரி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள்) விதிகள், 2015, விதி 44ன் படி, மே 15, 2025 தேதியிட்ட அஞ்சல் வாக்கு அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீற்பாணங்களுக்கு நேஷணல் செக்யூரிட்டீன் டெயாசிட்டரி கிமிடெட் (NSDL) வழங்கிய மின்னணு வழிமுறைகளில் (தொலைதூர **மின்னணு** வாக்குப்பதிவு) வாக்களிப்பதன் மூலம் நிறுவன உறுப்பிணர்களின் ஒப்புதல் கோரப்படுகிறது.

மினிஸ்ட்ரி ஆஃப் கார்ப்பரேட் அப்பயர்ஸ் (MCA) வெளியிட்ட ஹரல் 8, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண் 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 17/2020, மற்றும் இது தொடர்புள்ள சுற்றநிக்கைகள், மற்றும் செப்டம்பர் 19, 2024 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 09/2024 (கூட்டாக "ஸி.சி.ஏ சுற்றநிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) இன்ஸ்டியுட் ஆஃப் கம்பெணி செக்**ரட்டர்ஸ் இந்தியா** மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் (கற்போதைக்கு, நடைமுறையில் உள்ள சட்டரீகியான மாற்றங்கள்) அல்லது மறு அமனக்கம்(கள்) ஆகியவற்றால் வழங்கப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கான செயலை தூநிலை ("SS-2"). நிறுவணம் அல்லது வைப்புத் தொகை / வைப்புத்தொகை பங்கேற்பாளர்களுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள அதன் அனைத்து யங்குதாரர்களுக்கும் மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் தபால் வாக்கெடுப்பை நடத்த நிறுவனங்களை அனுமதித்துள்ளது. இதன் விளைவாக, உறுப்பினர்களின் பதிவேட்டில் (நிறுவனத்தால் அவர்களின் பதிவாளர் மற்றும் ''ஆங்டிச'') பராமரிக்கப்படுகிறது) / எண்எஸ்டி.எல் / சிடி.எஸ்.எல் டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளக்கின் பதிவேட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு இந்த அநிளிப்பு அனுப்பப்படுகிறது. மே 16, 2025 (வெள்ளிக்கிழமை) (கட் ஆஃப் தேதி), மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் மிண்ணஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத யங்குதார்களுக்கு அனுப்பப்படாமல் உள்ளது. மேனம், உறுப்பிணக்கின் ஒப்புதல் / ஒப்புதலின்மையை தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை மூலம் மட்டுமே நடைபெறும். மின்னணு முறையில் வாக்களிப்பது குறித்து இந்த தயால் வாக்குச் சீட்டு அறினிப்பில் உள்ள குறிப்புகளில் உள்ள வழிமுறைகளைப் படிக்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கட் ஆஃப் தேதிமின்படி உறுப்பினர்களின் பதிவேடு / நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பட்டியலில் பெயர்கள் உள்ள உறுப்பிணக்கள் மட்டுமே மின்னணு வாக்களிக்கத் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். கட் ஆஃப் தேதிக்குப் பிறகு உறுப்பினரான ஒருவர், இந்த அறினிப்பை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கருத வேண்டும்.

மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியை வழங்குவதற்கான ஒஜென்சியாக நேஷணல் செக்யூரிட்டீஸ் டெயாசிட்டரி லிமிடெட் (NSDL) ன் சேவைசுனை நிறுவனம் பெற்றுள்ளது.

_றுப்பினர்கள் பின்வரும் தகவல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் :-

மிண்ணனு முறையில் / அஞ்சல் வாக்குப் படிவம் மூலம் வாக்களிக்கும் வெள்ளிக்கிழமை, மே 16, 2025 உரிமையை நிர்ணயம் செய்ய கட் ஆஃப் தேதி டெபாசிட்டநிகளுடன் அல்லது கம்பெனியுடன் தங்கள் மின்னஞ்சல் வியாழக்கிழமை, மே 22, 2025 முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் தேதி வாக்குப்பதிவு துவங்கும் நாள் தொலைவில் இருந்து மின்னணு முறையில் வெள்ளிக்கிழமை, மே 23, 2025 காலை 9 மணி முதல் (இந்திய நேரப்படி) வாக்குப்பகிவு சணிக்கிழமை, ஜூன் 21, 2025, வாக்குப்பதிவு முடியும் நான் (தொலைவில் இருந்து மின்னணு முறையில் மானை 5 மணி வரை (இந்திய நேரப்படி)

மின்னனு வாக்குப்பதிவின் கடைசி தேதி, அதாவது ஜூன் 21, 2025 தேவையான பெரும்பான்க நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும் தேதியாகும்.

அஞ்சல் வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு கம்பெணியின் இணையதனம் www.zl.com லும், பங்குச் சந்தைகவின் ணையதனங்கள், அதாவது பிஎஸ்இ கிமிடெட் மற்றும் நேஷணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா கிமிடெட் ஆகியவை முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com ல் கிடைக்கும். இதே அறினிப்பு NSDL நிறுவனத்தில் இணையதனம் http://www/evoling.nsdl.com-லும் கிடைக்கும்.

அஞ்சல் வாக்கெடுப்பு படிவம் மற்றும் தொலைவில் இருந்து மின்னனு வாக்குப்பதிவு ஆகியவற்றின் மீது னினவல் மற்றும் குறைகள் இருந்தால் அவற்றை பதிவாளர் மற்றும் பங்கு மாற்றுப் பி**ப**திநிதி, திரு.எஸ்.புநீராம், பொது மேலாளர், இண்டகிரேட்டட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உள்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, தொலைபேசி எண். 91-44-28140801-803, மின்னஞ்சல் : Einward@integratedindia.in- ல் தொடர்பு கொள்ளமைம்

Dின்னணு முறையில் வாக்கெடுப்பு பற்றிய கேள்ளிகள் இருந்தால் அவற்றை பதினிறக்க பிரிவான www.evoting.nsdl.com அல்லது இலவச தொலைபேசி எண் 1800–1020–390 மற்றும் 1800–22–44–30 அல்லது evoling@nsdl.co.iri என்ற மின்னஞ்சுலில் தெரிந்து கொள்ளலாம், அஞ்சல் வாக்குச்சீட்டு அறிவிப்பு தொடர்பான ஏதேனும் கேன்கிகள் இருந்தால், உழுப்பினர்கள் cvcs.info.india@zf.com என்ற மின்ஞ்சல் முகவரிக்கு எழுதலாம்

அண்சல் வாக்கெடுப்ப முடிவுகள் கம்பெணிமின் பதிவு அலுவலகத்தில் ஜூன் 24, 2025 செவ்வாய்க்கிழமை அன்றோ அதற்கு முன்னதாகவோ கம்பெணியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும் (அதாவது வாக்கெடுப்பு முடிவடைந்த நாளிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் அஞ்சல் வாக்கு புற்றிய அறினிப்பு). அதன் முடிவுகள் ஸ்டாக் எக்சேஞ்சிற்கு அறினிக்கப்படும் மற்றும் கம்பெணியின் இணையதளம் www.zf.comgaio (ZF CV இந்தியா முதலீட்டாளர் உறவுகள்) வெளிமிடப்படும்.

இடம் : சென்னை தேதி : 22.05,2025

M முத்துடைகமி கம்பெனி செயலாளர்

'SBI Life's smart shield premier POV to protect loved ones'

True love for our families is endures, with extensive life cover demonstrated not just through the luxuries we provide today, but in the thoughtful plans we put in place to secure their tomorrow. From choosing world-class education for your children, to curating exceptional family holidays and meaningful gifts that reflect deep appreciation — every decision reflects your pursuit of excellence and a desire to provide the very

Yet, the ultimate expression of care is in preparing for the unforeseen. Just as an architect brings your vision to life, the right term plan builds a strong foundation for your family's future — ensuring their lifestyle and dreams are protected, even in your absence. At SBI Life, we aim to secure both your aspirations and your loved ones' futures.

SBI Life – Smart Shield Premier is an exclusive term insurance solution designed for ultra-high-networth individuals (Ultra HNIs) who

and adaptable options that match with your needs.

Key Benefits of SBI Life -Smart Shield Premier:

High Coverage: The premium offering ensures that your legacy continues uninterrupted by providing high value coverage to support your ambition with unwavering reliability.

Flexibility: The plan provides flexibility of paying premium throughout your policy term (Regular Pay) or for a limited period of time (Limited Pay). You can choose your own policy term as per your need with coverage available up to the age of 85 years.

Benefit Options: Level Cover: Fixed Sum Assured throughout the term for those who prefer a stable, predictable benefit.

Increasing Cover: An ideal choice for those who anticipate rising responsibilities or want to safeguard against inflation. The Sum Assured increases by 10% value comprehensive protection and at the end of every five policy flexibility. It ensures your legacy years — up to a maximum of



100% — ensuring your coverage increases with time.

Going beyond conventional protection, SBI Life - Accident Benefit Rider enhances your base policy by offering an additional layer of coverage in the unfortunate event of demise or disability caused by an accident. This rider ensures your family receives not just financial support, but the peace of mind that comes from knowing all contingencies have been adequately considered.

In a world where uncertainty is inevitable, the clarity of having a robust protection plan is a rare and invaluable comfort. With SBI Life - Smart Shield Premier, you don't just leave behind wealth you leave behind assurance, dignity, and foresight. Because the most precious legacy isn't only the life you've lived — it's the life you've protected for those who matter most

G Square Westfield launches phase 2, phase 1 sold out in Ambur

Ambur, May 23: value proposition for both tered their plots, reflecting G Square, South India's largest and most trusted real estate developer, has set a new benchmark in Ambur's (Vellore) realty landscape with the grand success of Phase 1 of G Square Westfield completely sold out. Based on this tremendous response, Phase 2 is now open for bookings, promising an unmatched blend of comfort, connectivity, and investment potential. A standout feature of G Square Westfield is that it is Ambur's first and only secured community located bang on Chennai Bangalore NH 45, right at the end of the Overpass Bridge, offering a unique mix of Residential plots, Villas and build-to-suit

commercial plots. This

(http://www.omniaxs.co.in)

Closing Branch

Second Floor, RPG Tower,

Usilampatti - 625532.

KOVILPATTI - 2nd Floor.

Madurai Road, JMS Flex Near

Siva Complex, Sokkanurani Street

AKS Road, Kovilpatti - 628 501

KADAMALAIKUNDU - 1st Floor.

SSK Complex, Opposite to New Bu

Stand, Kadamalaikundu -625 579

Thuraiyur - No.1352(F), First Floor,

Vijay Towers, Opposite EB Office,

Trichy Main Road, Thuraiyur,

Morappur - 1/592, RK Complex

First Floor, Ramagoundar Thirumana

Mandapam, Rangasamy Goundar

Nagar, Chintalpadi Main Road,

1/3, 1st Floor, Building Near Selva

Vinayagar Temple, CHB Colony Street

No 6, Velur Main Road, Thiruchengode,

Existing Premises

No -123, Swetha Tower, 1st Floor,

Ground Floor, 12/48, Building Near

Namnadu Textile, North Pidari Street, Sirkali, Tamil nadu - 609110

Opposite Sri Srinivasa Cap,

Krishnagiri Main Road

Thirupattur -635601

Trichy District - 621010.

Sri Venkateswara Traders

Morappur-635305.

Tamil Nadu - 637211

Thiruchengode

Thirupattur

Sirkali

Usilampatti

Place: Chennai

Managing Director of G mercial hub," said Mr. Square Realtors Private Bala Ramajeyam. Limited, said, "Ambur is on the brink of a met- Phase 1 and the launch ropolitan transformation, of Phase 2, we are not fueled by game-changing just delivering plots, we infrastructure and in- are delivering future-ready dustrial projects. The communities." pointed out phenomenal sales at G Bala Ramajeyam. Square Westfield reflect in our brand and the immense potential of this region. We are proud to be shaping Ambur's future with a landmark development that blends convenience, value, and long-term growth".

"We have sold 75 plots in phase 1 with 35+ happy customers dual offering enhances the who have already regis-

For and on behalf of OMNI AXS SOFTWARE LTD

Merging Branch

Vilathikulam - 11-52, 2nd Floor,

Theni - 1st Floor, Sree Balaji Complex

Kulithalai - First Floor, MKK Towers

Canara Bank Near, Manapparai Road

1-1-200/12D, Balaji Nagar,

Selvi Shopping Complex.

Ammansannathi Street.

Near Theni New Bus Stand

Theni, Tamil Nadu - 625 533

Kulithalai, Karur District,

Tamil Nadu - 639 104.

Dharmapuri - 1st Floor

Dharmapuri-636701

Erode

We hereby notify the Shifting of the following 2 Branches with effect from 22.08.2025

Sai Towers, Pidamaneri Road,

42A, S.A.R Complex, 1St Floor,

New Premises

325/3 Sugu tower Asiriyar Nagar

Pachal Main Road (Bridge)

Ground Floor TS No 408/19

Car North Street, Old Bus Stand Sirkali, Tamil Nadu - 609110

Thirupattur -635601

Sathyamangalam Road, Tamil Nadu - Erode-638003

Near Government Stadium

Vilathikulam-628 907

Usilampatti Road

Peraiyur – 625703

K Ramakrishna

OMNI AXS SOFTWARE LIMITED

Regd. Office: New No.32, Old No.106, 1st Floor, Dr. Ranga Road, Mylapore, Chennai 600 004 – Ph; 6379803477

Email: omniax2015@gmail.com, website: www.omniaxs.co.in

CIN:L30006TN1992PLC022439

Notice is hereby given that pursuant to Regulation 47 read with Regulation 33 SEBI(LODR) Regulations, 2015 a meeting of Board of Directors of the Company is scheduled to be held on Friday, 30th May 2025 at the Registered office at New No.32, Old No. 106, 1st Floor, Dr. Ranga Road, Mylapore, Chennai 600 004, inter-alia to discuss and approve Audited Financial Results (Standalone) for the year and quarter ending March 31, 2025.

Further, in terms of the Code of Conduct of Company adopted under SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015 the trading window for dealing in the securities of the Company is already closed and shall open 48 hours after the publication of Audited

The said Notice is available on the website of BSE Limited and on Company's website

Mahindra HOME FINANCE

Corporate Office: Unit No. 203, B Wing, 2nd Floor, Amiti Building, Agastya Corporate Park Sunderbaug Lane, Kamani Junction, Kurla West, Mumbai – 400070

Regional Office: No.480, 4th Floor, Khivrai Complex 2, Annasalai, Nandanam.

Chennai - 600 035 TAMIL NADU

Public Notice - Closing & Merging of 6 and Shifting of 2 Branches in TAMILNADU STATE

We hereby notify the Closure & Merger of the following 6 Branches with effect from 22.08.2025

homeowners and entrepre- strong investor confidence neurs looking to tap into and growing interest in the region's growth story. Ambur's potential as the Bala Ramajeyam, next residential and com-

"With the success of

Adding to its accessibilthe trust customers place ity, G Square Westfield

offers Bank EMI options starting as low as Rs.858 per lakh, making property ownership more affordable for families and first-time buyers alike. Set in a DTCP-approved layout spread across 8 acres, Westfield offers plots ranging from 667 to 2405 sq. ft. inside a fully secured community with 35+ world-class amenities, catering to the aspirations of today's discerning buy-

Trump vs Harvard: War on brains he can't win

I've visited Harvard—not as a brilliant academic, mind you, but as a guest. I've sat in many lectures, roamed around its historic campus, and even completed an online course or two. Harvard is everything you expect it to be: intellectually fierce, unapologetically curious, and rooted in the belief that knowledge thrives best when questioned, not dictated.

But these days, questioning is a crime in the eyes of one Donald J. Trump.

Yes, the most controversial, chaotic, and let's be honest—catastrophically confused president in modern U.S. history has now taken aim at the oldest and most

prestigious university in the country. Because when you've failed to govern, why not pick a fight with scholars? Until recently, America's schools and universities functioned with a sense of autonomy-allowing

students to explore politics, philosophy, and even question authority. That is, until Trump decided academia needed to be brought to heel. Welcome to the era of presidential vendetta posing as policy.

The Trump administration has treated Harvard like a political enemy rather than an educational institution. After months of vaguely cooperative talks, the White House abruptly issued a list of demands to the university that read less like a policy memo and more like a ransom note.

- · Turning over confidential admissions and hiring data
- Submitting to "viewpoint audits"
- Reducing the power of students and faculty deemed "too influential"
- Enforcing "viewpoint diversity" (whatever that means in MAGA-speak)

All under the pretext of fighting "anti-Semitism," "racially motivated violence," and—you guessed t—"wokeness." Of course, the real reason emerged when Trump himself took to the microphone to call Harvard faculty "woke, radical left idiots and birdbrains." You know you've lost the intellectual argument when your only retort is playground-level name-calling.

In a move that shocked the global academic community, the Trump administration—through the Department of Homeland Security-blocked Harvard from admitting new foreign students, citing alleged ties to the Chinese Communist Party and a "promotion of anti-Semitism." Not proven ties. Alleged: Without trial, without proof, and certainly without precedent.

Until further notice, Harvard must surrender private data, submit to federal investigation, and beg for reinstatement of its Student and Exchange Visitor Program certification. The deadline? A brisk 72 hours. Because when you're dealing with Trump, nuance is for the weak.

Let's be clear: the impact of this stunt is not theoretical. Currently, 788 Indian students are enrolled at Harvard, part of the 500-800 Indian scholars who pass through its gates every year. The university, founded in 1636, has educated more Nobel laureates, heads of state, and leaders than the Trump cabinet has coherent policies.

Trump's war on Harvard isn't about national security, civil rights, or educational standards. It's about revenge-About silencing dissent. About controlling the narrative. And most tragically, it's about feeding red meat to a political base that cheers every time intellect is ridiculed and expertise is scorned.

If education is a privilege, as the Trump administration now claims, then governance must surely be earned. And by that standard, Trump would've flunked out of Politics 101—if he ever bothered to enroll. The sad truth- In this feud, Harvard will survive. Its legacy is centuries deep. But the damage to

America's credibility as a haven for academic freedom may linger long after the MAGA banners fade.

HCLTech grant to boost water and biodiversity efforts Since inception, the 11th edition of the grant tion through the National Biodiversity, the foundation

HCLFoundation, the CSR arm of HCLTech, has announced a 45% increase in funding for its flagship HCLTech Grant, raising the annual outlay to Rs.24 crore starting FY26. This boost supports a stronger focus on water sustainability and biodiversity, alongside continuing efforts in education and healthcare.

With the introduction of a new Water category and the rebranding of the Environment category as

aims to drive impactful, community-led rural development. Winning NGOs will receive Rs.5 crore each for four-year projects, while eight runners-up will receive Rs.50 lakh each for two-year efforts.

The Water category will fund projects in conservation, efficient use, and sustainable water management in rural India. Biodiversity initiatives will focus on focus to address India's water stress and biodiversity needs while continuing to support health and education," said Dr. Nidhi Pundhir, SVP, Global CSR at HCLTech and Director, HCLFoundation.

HCLTech Grant has awarded over Rs.152.8 crore, supporting 59 projects across 142 districts in 22 states and two union ter-

Applications for the

are now open. For more information, visit: helfoundation.org/hcltech-grant.

HCLTech's broader water stewardship efforts, including initiatives like AquaSphere and recogni-

Quarter Ended

Water Award 2022, have contributed to the harvesting of 57.9 billion liters of water and the restoration of over 200 water structures, aligning with UN

SDGs 6 and 15.



THE RAMCO CEMENTS LIMITED

Regd.Office: "Ramamandiram", Rajapalayam - 626 117. Corporate Office: 98-A, Dr.Radhakrishnan Salai, Chennai 600 004 CIN:L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE **QUARTER AND YEAR ENDED 31st MARCH 2025**

Rs. in Crores

Year Ended

measurable ecological improvements. "We're expanding our

ODYSSEY TECHNOLOGIES LIMITED

CIN: L51909TN1990PLC019007 Regd Off.: 5th Floor, Dowlath Towers, 63, Taylors Road, Kilpauk, Chennai-600 010 Website: www.odysseytec.com, E-mail: investors@odysseytec.com, Tel: +91 44 2645 0082/83, 4308 4070/80.

Notice is hereby given that the Thirty Fifth Annual General Meeting (Meeting / AGM of the shareholders of the Company will be held on Wednesday, June 18, 2025 a 3:00 p.m. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) t transact the businesses, as set forth in the Notice of the AGM of the Company, i compliance with applicable provisions of the Companies Act, 2013 (Act) and rule made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015 (SEBI)(Listing Regulations) read with applicable circulars issue by Ministry of Corporate Affairs (MCA) and circulars issued by Securities an Exchange Board of India (SEBI) (collectively referred to as "relevant circulars" of "Circulars"). The Register of Members and Share Transfer books will remain close for 3 (Three) days from Monday, 16th June, 2025 to Wednesday, 18th June, 2025 or account of the 35th AGM.

NOTICE

The Notice of the AGM of the Company along with the Annual Report for the Financial year 2024-25, containing *inter alia* Report of the Directors, Statement of Profit and Loss, Balance Sheet and Report of the Auditors thereon, has been sen through electronic means to those share holders, as on 21st May 2025, whose email addresses are registered with the Company / Depository Participants. The Company has also sent letters containing the exact weblink of the integrated annua report to those shareholders who have not registered their mail address. The Notice of the AGM along with the Annual Report 2024-25 is also made available on the Company's website https://www.odysseytec.com/annual-reports/ and the website Company's website https://www.odysseytec.com/annual-reports/ and the websit of the Stock Exchange, BSE Ltd., at www.bseindia.com.

Relevant circulars issued by MCA and SEBI permit holding of the AGM through VC / OAVM, without the physical presence of the Members at a common venue The Circulars dispensed with the facility of permitting the members to appoin proxies to attend and vote on his / her behalf, as the AGM is being held through VC. Accordingly, the facility for appointment of proxies by the members will not b available. Instructions for remote e-voting & e-voting during AGM and instruction for joining the AGM through VC are detailed in the Notice of the AGM.

In compliance with the provisions of Section 108 of the Companies Act. 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 an regulation 44 of SEBI (Listing Regulations), the Company will provide its members facility of e-voting to exercise their right to vote on the resolutions proposed to be passed at the said meeting. The Company has engaged National Securitie: Depository Limited (NSDL) to facilitate remote e-voting and e-voting during the AGN The remote e-voting facility will commence on Sunday, June 15, 2025 from 9:00 a.m. (IST) and will end on Tuesday, June 17, 2025 at 5:00 p.m. (IST). The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Facility for e-voting shall also be made available during the meeting. Members whose name appears in the Registe of Members /Beneficial Owners as on the cut-off date i.e. June 11, 2025 are entitle to vote. The voting rights of members shall be in proportion to their shareholding i the Company as on the beginning of the cut-off date i.e. June 11, 2025.

Only those shareholders, who are present in the AGM through VC / OAVM facility and have not casted their vote on the resolutions through remote e-voting and arrotherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system available during the AGM. Shareholders who have voted through remote e-voting will be eligible to attend the AGM. However, they will not be eligible to vote again during the AGM. Any person who becomes a member of the Company after dispatch of the Notice o

the Meeting and holds shares as of the cut-off date i.e. June 11, 2025, may obtain the Notice of the Meeting from Company's website www.odysseytec.com or write to investors@odvssevtec.com.

The Board of Directors at its meeting held on May 3, 2025 has recommended a final dividend of Rs.1/- per equity share of face value Rs.10/- each. The record date for the purpose of payment of final dividend, if approved at the 35th AGM is Wednesday, May 21, 2025. For TDS related instructions on dividend payment, members ma

Members who would like to express their views/ ask questions as a Speaker at th Meeting may pre-register themselves by sending a request from their registerer e-mail addresses mentioning their names. DP ID and Client ID/ folio number. PAI and mobile number to investors@odysseytec.com or cs@odysseytec.com befor June 11, 2025. Only those members who have pre-registered themselves as speaker will be allowed to express their views/ask questions during the AGM. Th Company reserves the right to restrict the number of speakers depending upon the availability of time at the AGM.

Date : May 23, 2025

For **Odyssey Technologies Limite**

Company Secretary & Compliance Office

Particulars Audited Un-Audited Audited 31-03-2024 31-03-2025 31-03-2025 31-12-2024 31-03-2024 2,691.8 8,559.5 Net Profit before exceptional items and tax 35.32 2.55 174.77 119.90 541.66 Exceptional Items [Refer Note No.5] 188.58 10.83 199.41 Net Profit for the period before Tax 191.13 174.77 319.31 541.66 Net Profit for the period after Tax attributable to Equity shareholders of the Parent 27.41 182.38 129.04 272.65 359.95 Non-Controlling Interest (1.76)(0.80)(0.48)(3.08)(3.46)181.58 128.56 269.57 356.49 25.65 Total Comprehensive Income for the period after tax attributable Equity shareholders of the Parent 3.05 199.56 121.33 262.88 424.15 Non-Controlling Interest (1.86)(3.41)(0.71)(0.49)(3.10)120.84 420.74 1.19 198.85 259.78 Paid up Equity Share Capital 23.63 23.63 23.63 23.63 23.63 Other Equity 7,418.02 7,214.27 Securities Premium Account 50 59 50.59 Net worth 7,442.14 7,241.49 Paid up Debt Capital 4,652.10 4,916.82 Capital Redemption Reserve 1.63 1.63 13 Debenture Redemption Reserve Debt-Equity Ratio (in multiples) 0.63 0.68 15 Debt Service Coverage Ratio (in multiples) 1.86 1.18 Interest Service Coverage Ratio (in multiples) 3.16 16 2.77 Earnings Per share of Re.1/- each (Rs.p) (Not Annualized)

Basic:

Diluted

The above is an extract of the detailed format of Quarter Ended / Year Ended Audited Statement of Profit and Loss that has been filed with Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter Ended / Year Ended Audited Štatement of Profit and Loss are available on the Bombay Stock Exchange website www.bseindia.com, the National Stock Exchange website www.nseindia.com and on the Company's website https://www.ramcocements.in/investors/financials For the other line items referred in regulation 52(4), 54(2) & (3) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements)

1 16

7.62

5 65

11.53

15.77

15.77

Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. ww.bseindia.com

and www.nseindia.com and that of the Company's website https://www.ramcocements.in/investors/financials The financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules thereunder and in terms of regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended). The said

financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 22-05-2025.

The Board of Directors have recommended a dividend of Rs.2/- per equity share of Re.1/- each for the financial year 2024-25

5. Exceptional items comprises of -

S.No.			Quarter Ended		Year I	Ended
ll	Particulars Particulars	Audited	Un-Audited	Audited	Aud	ited
		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024
	Profit on sale of investments (after consolidation adjustments)	-	149.70	-	149.70	-
(b)	Profit on sale of surplus lands	10.83	38.88	-	49.71	-
	Total	10.83	38.88	-	199.71	-

6. Key Standalone financial information

Place: Chennai

Date: 22.05.2025

S.No.		Quarter Ended			Year Ended	
	Particulars	Audited	Un-Audited	Audited	Audited	
		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024
(a)	Total Income	2,404.90	1,987.83	2,687.30	8,539.10	9,392.17
(b)	Net Profit before tax	49.26	333.35	162.27	465.74	543.47
	Net Profit after tax	30.99	325.32	121.39	417.39	394.98

- The figures for the quarter ended 31-03-2025 and 31-03-2024 are the balancing figures between audited results in respect of full financial year and published year to date upto the third quarter of the relevant financial year
- The previous period figures have been re-grouped/re-stated wherever necessary



The operations from the above mentioned 8 Merging / Shifting Branches shall be transferred after the above-mentioned date. All the customers are requested to avail all services like Loan, EMI payment etc. from the above-mentioned Merging Branches / New Premises Authorized Officer, Mahindra Rural Housing Finance Limited Date: 23.05.2025

Sirkali

Thirupattu